


கடவுள் துணை

செந்தமிழ்

தொகுதி-கூ]விரோதிகிருதுஞ்சுபுரட்டாசிமீ.[பகுதி-கக.

சுருங்கச்சொல்லல்



சுருங்கச்சொல்லாவது சொற்கள் வீண்படத் தொடர்ந்து விரிந்து பரந்து நீட்டாது சுருங்கி நிற்கும்படி சொல்லுதல். பத்தழகு கனுள்ளே சுருங்கச்சொல்லலே முக்கியம், பத்தழகுங் கூறிய இலக்கண்றாலார் “சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல்” என்று சுருங்கச்சொல்லலே முதற்கண் வைத்துச் செல்லுவர். வடமொழி, தென்மொழி என்னும் இருமொழிக்கவிஞரும் இன்றியமையாதது என்று சுருங்கச்சொல்லலே யாண்டும் வேண்டுவர். இருமொழிக்கவிஞருள்ளும் இலக்கண நாலார்க்கே சுருங்கச்சொல்லல் அத்தியாவசியகம், பாணிகிமுனிவர், சாகல்லியர், வாமதேவர் முதலியோருடைய வடமொழி யிலக்கணங்களிலும், தொல்காப்பியமுனிவர், பவணந்திமுனிவர் முதலியோருடைய தென்மொழியிலக்கணங்களிலும் சொற்களும், பொருள்களும் சுருங்கிநிற்றலை அறிஞர் யாவரும் அறிவர்.

சொற்களன்றிச் சொற்றெடுத்தனாகிய வாக்கியங்கள் நீளாது சுருங்கிமுடிதலும் சுருங்கச்சொல்லல் என்றே கொள்ளத்தகும். சங்கிராலோககாரர் சுருங்கச்சொல்லலே ஒரலங்காரமாகக் கொள்ளுவர். சரசுவதிகண்டாபரணாகாரர் “அபுட்டம்” “கிலிட்டம்” என்னுங்குற்றங்கள் கூறுமுகத்தாற் சுருங்கச்சொல்லலே விளங்கவைப்பர். தொல்காப்பியமுனிவர் பிகைபடக் கூறலை எதிர்மறத்துணர்தல் கூறுமுகத்தாற் சுருங்கச்சொல்லலே விளங்கவைப்பர். சுருங்கச்சொல்லலை நிரம்பப்பெறுதற்கு வாய்ப்புடைய யாப்புச் சூத்திரயாப்பொன்றே. சூத்திரயாப்பாவது சொற்ப எழுத்தமைந்த சொற்றெடுத்தாய்ப் பற-

பல பொருட்பறப்புக்களை உட்செறித்துத் திட்பழுநுட்பழும் அமைந்து வருவது. இதனைத் தமிழ்நாலார் “நூற்பா” என்பர். சூத்திரயாப்பினில்க்கணம் “கடையயற்பாதம்” என்னுக் காரிகையுரையில் நம்மாலும் எழுதப்பட்டுள்ளது. வேண்டுவோர் ஆண்டுங் காண்க.

வடமொழியிலே பாணிநிமுநிவர் முதலியோருடைய இலக்கணங்களுஞ் சூத்திரயாப்பு. சனைதமுனிவருடைய வைசேடிகமுஞ் சூத்திரயாப்பு. கலீமுநிவருடைய சாங்கியமுஞ் சூத்திரயாப்பு. பதஞ்சலிமுநிவருடைய பாதஞ்சலமுஞ் சூத்திரயாப்பு. சைமிநிமுநிவருடைய பூர்வமீமாஞ்சையுஞ் சூத்திரயாப்பு. வியாசமுநிவருடைய உத்தரமீமாஞ்சையுஞ் சூத்திரயாப்பு. தென்மொழியிலே தொல்காப்பியமுநிவருடைய இலக்கணமுஞ் சூத்திரயாப்பு. பவணந்திமுநிவருடைய இலக்கணமுஞ் சூத்திரயாப்பு. இங்ஙனாஞ் சூத்திரயாப்பாகிவருவன இன்னும் பல.

வடமொழியிலக்கணங்களிலே இரண்டெழுத்துச் சூத்திரங்களும் இருக்கின்றன. 1. நாளி. 2. அ-ஏடோ. 3. ஹாவஃ. 4. யெவன்பன பாணியீத்துள்ள இரண்டெழுத்துச் சூத்திரங்கள். தென்மொழியிலக்கணங்களிலுஞ் சுருங்கிய சூத்திரங்கள் இருக்கின்றன. அவைகட்குச் சுருக்கம் ஓரடி. இச்சூத்திரங்கள் போன்று சுருங்கிய யாப்பு வேறில்லை. இவைகளைல்லாம் இலகுவிலே நெட்டுருச் செய்து நினைத்து சினைத்து மனத்திற்பதித்து வைத்துக்கொள்ளற்குயாப்புறவுடையன. இவைபோலச் சுருக்கமாய் நின்று பொருள்களைப் பெருக்கமாய் அறிவிப்பனயாவை? இவைகட்கெல்லாம் எழுதப்பட்டிருக்கும் உரைகளே விரிந்து பரந்து வெகுதூராஞ்சென்றன. நண்ணறிவாளர் விரும்பிக்கற்றுச் சுவைபெறுவன இவையன்றி வேறு யாவை?

இச்சூத்திரங்களை அங்கில பெளம் பண்டிதர் பலர் நன்குகற்றுவருகின்றார்கள். கற்றவருதல் ஒன்றே! அங்கிலத்திலும் நன்கு மொழிபெயர்த்து அச்சிட்டு விடுகிறார்கள். அவர்களைல்லாம் இவ்வாறுக எங்கள் மாணவர்களுள்ளே அங்கிலங்கற்றார் கிளர் “சூத்திரங்களைல்லாம் கடினம்! கடினம்! வாக்கியருபமாக்குதல் நன்று”என்று

வாய்வின்டு வாதமும் புரிவர். இச்சுத்திரங்களை வசனரூபமாக்கி முடிப்பவர் யாவர்! படிப்பவர் யாவர்! கேட்பவர் யாவர்! வேட்பவர் யாவர்! எழுதுபவர் யாவர்! ஏட்டில் அடங்குமா! பாட்டில் அடங்குமா! இலகுவிற் படிக்கமுடியுமா! எத்தனை நாட்கள் வேண்டும்!

சுத்திரயாப்பிளன்றிச் சுருங்கச்சொல்லல் மேகதூதம், மாகம் முதலிய வடமெராழிக்காவிய சோலாகங்களிலும் காணப்படுகின்றன. ஒரு சோலாகப்பொருளை ஒருங்கியாத்தமைத்தற்கு ஒரு கவி போதுமா? பலகவி வேண்டுமே! மேகதூதத்திலே ஒரு சோலாகத்திலே வரும் “உடியநக்யாகொவிளா—உதயனன் கதையை நன்கறிந்த வர்” என்னும் பாகத்தைச் சிறிது விரித்துக் கூறுதற்குக் கட்டளைக் கலீத்துறை ஒன்று முற்றும் வேண்டியதாயிற்று.

மேகதூதக்காரிகை

ஆவந்தி கன்மகள் வாசவ தத்தையையன்றுவற்சன்
பார்வங் தொளித்து விரகிற் கவர்க்க பழங்கதையின்
பாவங் தெரிக்கு நரையும் மிகுங்கு பழிதொலைக்கு
கோவங் தணிக்க பழையோரு மங்குளர் கோழுகிலே.

ஆவந்திகள்=அவந்திதேசராசன். இவன்பெயர் பிரத்தியோதன். இவன் மகன் பெயர் வாசவத்தை. வற்சன்=குசத்துவிப்ராசனுகிய உதயனன். விரகு=கபடம். பாவம்=கருத்து. ஒரு சிறிய சோலாகந்தானும் ஒருபாட்டில் அடங்காது.

சுருங்கச்சொல்லல் திருக்குறள், இராமாயணம், பாரதம், கந்த புராணம் முதலிய தென்மொழி நாஸ்களிலும் சிறந்தமைந்திருக்கின்றது. திருக்குறளும் இராமாயணமுன் சுருங்கச் சொல்லலிற் சூத்திரம் என்றே சொல்லத்தக்கன. திருவள்ளுவர், திருக்குறளுக்கு இரண்டு, மூன்று முதலிய எழுத்துக்களில் அமைந்த செஞ்சொற்களையே பெரும்பாலும் தெரிந்தெடுத்துக்கொள்வர்.

கலையொளி டூரேசை நாற்றமென் றைக்கின்
வகைதெரிவான் கட்டே யுலகு.

இக்குறளிலே வந்த சொற்களெல்லாஞ் சுருங்கமுடையன. குலை, ஜூரி, ஜாழ, ஜைச, இன், வகை என்பன இரண்டெழுத்துக்

சொற்கள். என்ற, ஐங்கு, தெரிவான், கட்டு, உலகு என்பன மூன்றைமுத்துச் சொற்கள். நாற்றம் என்பது ஒன்றே நான்கெழுத்துச் சொல். ஏ என்பது ஒரைழுத்துச் சொல். உரைகாரர் பரிமேலழுகர் நினைவித்துக் கூறிய சாங்கியத்துவ வரண்முறைகளையெல்லாம், “வகை தெரிவான்” என்பதனாற் சுருங்கச் சொல்லாக ஒருங்குகூறினார்.

நெடுஞ்செழுத்து மறவி மடிதுயி னன்குங்
கெடுஞ்சீரார் காமக் கலன்.

இக்குறளிலே வருஞ்சொற்களுள்ளே பெரும்பாலன மூன்றைமுத்துச் சொற்கள். “நெடுஞ்” என்பது ஒன்றே நாலெழுத்துச் சொல். நெடுஞ் என்பதனாலே “விரைந்து செய்வதனை நீட்டித்துச் செய்யுங்தன்னம்” என்னும் பொருளைச் சுருங்கச் சொல்லினார். நெடுஞ் என்பதனை வடநூலார் “தீர்க்கக்குத்திரதை” என்பார். இங்கு னஞ்சு சுருங்கிவருங் குறள்கள் ஏத்தனையோபல.

திருவள்ளுவர் சொற்களும் வாக்கியமும் பொருளும் னாக்கும் சுருக்கம்பெறங் சொன்னதேயன்றிச் சில கதைகளையும் சுருக்கம்பெறங் சொல்லினார். அகஸ்தைபாலடைந்த இந்திரன் கௌதமர் சாபம் பெற்ற கதையை “இந்திரனேசாலுங்கரி” என்பதனாலும், விருத்திரனைக் கொல்லுதற்குத் தத்சிமுனிவர் இந்திரனுக்கு எனும்புகொடுத்த கதையினை “என்புமுரியர்பிறர்க்கு” என்பதனாலும், மார்க்கண் டேயர் சிவபூஷாசயால் மறவியைவன்ற கதையினைக் “கூற்றங்குதி த்தலும்” என்பதனாலும், நூற்யாகஞ்செய்து இந்திரப் பேறுபெறங் சென்ற நகுடன் கதையை “வேந்தனும் வேந்துகெடும்” என்பதனாலும் சுருங்கச் சொல்லினார்.

சுருங்கச் சொல்லவென்னும் குணம்பெறங் சில சொற்களால் தமது கருத்தைச் சொல்லத் தெரியாதவரே பல சொல்ல விரும்புபவர் என்பது “பலசொல்லக் காழுறவர் மன்றமாசற்ற, சிலசொல்ல நேற்றாதவர்” என்பதனாற் பெறப்படும்.

திருவள்ளுவர் போலவே உரைநாரர் பரிமேலழுகரும் சொற்களும் வாக்கியங்களும் சுருக்கம்பெறக் கூறுவர். மனம் வாக்குக்

காயம் என்பனவற்றை “மனமொழிமெய்” என்பர். இது நிற்க, இனி இராமாயணத்திற் சில கூறுதும்.

கம்பராமாயணத்திலே கவிகளாலும், சொற்களாலும், கதைகளாலும், சொற்றெடுக்களாலும் சுருங்கச்சொல்லல் அதிகம் விளங்குகின்றது. கம்பநாடர் சுருங்கச்சொல்லலையே யாண்டும் வேண்டுவர். கவிகளும், வினிமுடிவுகளும் நீண்டு செல்லுதலைப் பெரும்பாலும் வேண்டார்.

அவையடக்கம்.

கொய்தி கிணம்போ ஊற்கலுந் ரேனெனை
வைத வைவின் மராமர மேழ்துனை
எய்த வெய்தவற் கெய்திய மாக்கதை
செய்த செய்தவன் சொன்னின்ற தேயத்தே.

என்மாட்டுள்ள வன்மையின்மையை எட்டுணையும் நோக்காது இதனைப் பாடத்துனிந்த என்ன றிவிருந்தவாறென்னை! என்பதனை “எனை” என்பதனுற் சுருங்கச்சொல்லினர்.

இராமாணம் இலக்குத் தவறுது தைச்துப்பினக்கும் இயல்புடைய அமோகபாணம் என்பதனை “வைதவைவு” என்பதனுற் சுருங்கச்சொல்லினர். அமோகம்=இலக்குத் தவறுமை. “வைதவைவு” என்பது இங்கே உபமான மாத்திரமாய் கின்ற உபமேயமாகிய இராமாணத்தினை உணர்த்திற்று. இதனை அலங்காரகாரர் ஒட்டணி என்பர். வைதவைவு=சபித்தசாபவார்த்தை. கம்பநாடர் தடுத்தற்கருமையுந், தவறுமையும் பற்றி முனிவர் சாபவார்த்தையைப் பாணத்திற்குப் பின்னும் உபமானமாக்குவர். “வைவன முனிவர்சொல்லனையவாளிகள்” (அதிகாயன். கக்ஷ.) “தெய்வநாய கன்றெரிகணைத்தைசமுகத்தொருவன் - வைவிதாமெனப்பிழைப்பில்” (வருணனை வழி. ந.2.) “வைதாலென.....வழிவாளியினறுத்தான்”, (முதற்போர். கருஅ.) தாடகைவதையிலே “சொல்லாக்குங்கடிய வேகச்சுடுசரம்” என்புழிச் “சொல்” என்றதும் முனிவர் சாபவார்த்தையை.

வைதவைவு என்பதுபோல உவமானத்தை மாத்திரங்கூறி உவமேயத்தை உய்த்துணரவுத்துச் செல்லுதல் இந்தூலாசிரியர்க்க

குப்பெருவழக்கு. “சாளரங் தோறுங் தோன்றஞ் சந்திரோதய முங்கண்டார்” (மிதிலீக்காட்சி) “அன்னமரிதிற்பிரிய” (கோலங் காண்) “கொம்பிளை” (கார்மு) என்பவைகளும் உபமான மாத்தி ரையாய் இன்று உபமேயத்தை உணர்த்தின.

“வைதவைவின்” என்பதை “எய்தவற்கெய்தியமாக்கதை” என் பத்தே மூடியைத்து, அம்பினால் எய்தவராகிய மூர் ராமபிரான்பொருட்டுத் தைவிகமாய்த் தம்பாலெய்திய பெருங்கதை எனப்பொருள் கொள்ளல் நன்று. இனி “வைதவைவின்” என்பதை “மாக்கதை செய்த” என்பனவற்றின் நடுவிலே வைத்துப் “பெருங்கவைதயை ஒரு வேடலை வைதவைவினாற் செய்த” என்று பொருள்கூறுவாருமூளர். இது பொருந்தாமையை “எய்திய” என்பதும், மிறவும் நோக்கி அறிக. இனி “வைதவைவு” என்பதைத் துளையெய்தற்கு உபமானமாக்கி உரைப்பாருமூளர். வைதவைவு துளைசெய்யத்தகுவதன்றித் துளையெய்தத்தகுவதன்மையின் அதுவும் உரையன்மை அறிக.

ஒருநாள் வான்மீகிமுநிவர் சீட்ராகிய பரத்துவாசமுகிவரோடு நம்மையாற்றங்கரையிற் சென்று ஸ்ளாந் செபதர்ப்பணக்களை முடித்துக்கொண்டு அதன் கரையிலுள்ள அடவிவளங்களை நோக்கினார். நோக்கும்போது கிரீடை செய்து களித்து கின்ற அன்றிற்பறவையிரட்டையுள்ளே ஒன்றுகிய ஆண்பறவையை வேட்டுவது கொன்றதையும், பெண்பறவை பரிதமித்துப் புலம்பினின்றதையுங்கள்டார். இது பெரும்பாலும் என்று கருதி இரக்கங்கொண்டார். கொண்டபின்,

இநிஷாதிபூதிஷீஷா ஓங்குசிட்டாஸ் ஶாஸ்திவூஷா^ஃ;
யக்கூளாஞ்சியாநாதீக்கைவயப்பி காசிஜோஹிதூ ॥

என்னும் வாக்கியத்தினைக் கூறினார். கூறிய பின் எம்மால் இப்படிக்கூறப்பட்டவாறு என்னை? என்று ஒரு முகர்த்தம் சிந்தித்தார். சிந்திக்கும்போது அவ்வாக்கியம் ஒரு சுலோகமாய்த்தோன்றிற்று. பின்னர்ச் சுலோகப்பொருளைச் சிந்தித்துக்கொண்டு ஆச்சிரமத்திற்

சென்றபோது அச்சுலோகத்திலே தைவிகச்செயலாப் பூராமகாதை யும் எய்திற்ற. இதனைக்கேட்டுணர்ந்த பிரமதேவர் இக்கதையினை க்காவியமாகச்செய்யும்படி வான்மீகி முனிவரை நியமித்தனர். அவர் காவியமாகச் செப்தற்குமுன் இவ்வாறே தைவிகச்செயலாப் அவர் பால் இக்கதை அடைந்தது என்பதை “எய்தியமாக்கதை” என்பதனுற் சுருங்கச்சொல்லினர். எய்துதல்=அடைதல். பொருந்துதல் என்னும் பொருள் இதற்குப்பொருந்தாது.

வான்மீகி ராமாயனம் யாவராலும் விரும்பிக் கற்கப்பட்டு ஒப்புயர்வின்றி சின்று நிலவுகின்றது என்பதைச் “செய்தவன்சொன்னின்ற” என்பதனுற் சுருங்கச்சொல்லினர்.

திருவவதாரப்படலம்

தீர்வரு மவர்களை யெழையுடை யிறைவன்
முதிர்தரு கருணையின் முகமல ரொளிரா
தூவினை யிடரிலை யினிதுநும் மனையும்
மதிதரு குமரரும் வலியர்கொ லெனவே.

ஸ்ரீ ராமசுரான் பாலியப்பருவத்திலே கல்வி கற்றும், படைக்கலம் பயின்றும், முனிவர் வாசங்களுக்குப் போக்குவரவு செய்துங் திரியுங்காலத்திலே எதிரே வருஞ் சனங்களை நோக்கிக் கருணைகொண்டு முகமலர்ந்து நான்கு வினாக்கள் வினாவினார்.

க. எது வினை=தொழில் யாது?

க. இடர் இலை=இடரொன்றும் இல்லையே?

ங. நும்மனையும் இனிது=நங்குடும்பமுஞ் சுகவாழ்வுடையது தானே?

ச. சுமரரும் வலியர்கொல்=நும்புத்திரரும் சூசலமுடையா?

இடரிலை என்பதும் இனிது நும்மனையும் என்பதும் சொல்லுங்கிறக்குறிப்பினால் வினாப்பொருள் உணர்த்தினின்றன. அவற்றை “கொல்” என்பதைக் கூட்டியுரைத்தலும் அமையும். வலி

எனினும் குசலம் எனினும் ஒக்கும், இனிது என்பது அச்சிலே “இனிதின்” என வேறுபட்டது.

இங்கான்கு வினாக்களுக்குஞ் சனங்கள் சொல்லும் மறுமொழி களைப் பின்வரும் “அஃபையநினையெமதரசெனவுடையேம்” என் ஆங் கவியின் முதற்கணுள்ள “அஃது” என்பதனாற் சுருங்கச்சொல்லினர். அஃது என்பது நீங்கிர் நினைத்தது என்பதைக்குறித்து நின்றது. நினைத்ததாவது உரியதொழி லுடைமையும் சுகமுடைமையுமாயிருத்தல், “அஃதேயுரைத்திலம்” (சிந்தா. நாமக, உங்க) என்புழி “அஃது” என்பதற்கு நச்சினார்க்கினியர் “நினது நினைவு” என்றார்.

இனி உரைகாரர் “அஃது” என்பதற்குத் “திக்கற்றவர்கள்” என்று உரை கூறுவர். முன்னை வினாக்களுக்கு மறுமொழியின் மையானும், அஃது என்புழி அப்பொருட்கேற்ற ஆற்றலின்மையானும் அவ்வுரை பொருந்தாமை அறிக.

இன்னும் இராமாயணத்திலே எழுவாயும் பயனிலையுஞ் சமீபமாய் வாக்கியெங்களும், கதைகளும், கவிகளும் பெரும்பாலுஞ்சுருங்கச்சொல்லலாய் அமைந்திருத்தலே ஆங்காங்கு நோக்க அறிக.

சுருங்கச்சொல்லலை வாணிகம் புரியும் வணிகமாக்களும் வேண்டுவர். “சொற்சுருக்கியுஞ்சட்டிக்கூறியும், விற்குமாவனம்” என்பது தணிகைப்புராணம். சூரியகுல மன்னரும் வேண்டுவர். “வஸதூயிதலாஷினாஂ” என்பது இரகுவமிசம். நாலுரைகள் செய்வோரும் வேண்டுவர். அங்கில நியாயவாதிகளும் வேண்டுவர். பின்னர் வேண்டாதார் யாவர்? சுருங்கச்சொல்லலைப் பராமுகஞ்செய்யுங்கால் வருங்குற்றங்களோ பல. மிகைபடக்கூறல், கூறியது கூறன் முதலைப் குற்றங்கள் பலவும் வரும்.

அ. குமாரசுவாமிப்பிள்ளை.

இமயமவையும், கிறிஸ்தவர் சுவர்க்கமும்

Heaven.

இமயமலை உலகத்திலேயுள்ள மலைகளெல்லாவற்றினும் உயர்ந்ததும் சிறந்ததுமென்பது யாவர்க்குமுடன்பாடேயாம். அதனை ஒருவராவது மறத்திடமாட்டார். அஃது எத்தேசத்திலுள்ளாருக்கும் எங்கிலையிலுள்ளாருக்கும் அற்புத மலையேயாம். அதுபற்றியே அது பர்வதராஜாவெனப்படுவதுமாம்.

இமயம் நடுவரக நன்மருக்கும் எல்லாச் சாதியாளரும் எல்லாச்சமயத்தாரும் சூழ்ந்திருக்கின்றார்கள். இமயமலை ஐந்து மூன்றாண்டுக்கு வானளாவி ஆயிரகோடி சூரியப்பிரகாசமாய் வெள்ளிமயமாகிய சிகரங்களோடு விளக்குவது. பார்த்தோர் கண்களைக் கவர்ந்து அண்ணாங்கி நிலையில் நிறுவி அதிசயானந்தக்காட்சியையுட்டி மற்றை யுலகக்காட்சிகளையெல்லாம் மறப்பித்துத்தன்மாட்டவர்கள் கருத்தையுமொருங்கே கவரும் ரமணீயாலங்காரமுடையது. “அங்கே சென்றால் கிலேசமற்றிருக்கலாம்; அதுவே தேவகணங்கள் வாழும் திவ்வியக்ஷேத்திரம்; அங்கேயே எங்கள் கடவுள்சாங்கித்தியராயிருக்கின்றார்” என்று யாவரையும் அவாவச்செய்யும் தோற்றமும் கவர்ச்சியும் அச்சிகரங்களிடத்தே இயல்பாகவன்று. அதுபற்றியே, அச்சிகரங்களுக்கிடையேயுள்ள பிரதேசத்தைக்கைலாசமென்னும் பெயரால் ஆரியர் வழங்குவாராயினர். கைலாசம் கிலேசத்தைப்போக்குவது. அதனைச்சென்று தரிசித்தார் பலருள்ளரான்னும் ஜிதக்முண்டேயன்றி அடைந்துமீண்டாரையறியேம்.

“பொன்னின்வெண்டிருந்துபுனிக்தனப்
பன் ஆநிள்பனிமால்வரைப்பாலது
தன்னின்யார்க்குமறிவரியானன்று
மன்னிவாழ்க்கயிலைத்திருமாமலை.”

“அண்ணல்வீற்றிருக்கப்பெற்றதாதலி
னன் னுழுமன் றலகுந்நான்மறைகளும்
எண்ணின்மாதவஞ்செய்யவங்தெய்திய
புண்ணியங்திரண்டுள்ளதுபோல்வது.”

“நிலவுமெண்ணிறலங்களுடையிலை
யிலகுதண்டளிராகவெழுந்ததோர்
உலகமென் னுமொளிமணிவல்லிமேன்
மலரும்வெண்மலர்போல்வதம்மால்வரை.”

“மேன்மைநான்மறைநாதமும்விஞ்சையா
கானவினையிலேனுசையுங்காரெதிர்
தானமாக்கண்முழக்கமுந்தாவில்சீர்
வானதுந்துபியார்ப்புமருங்கெலாம்.”

“நாயகன்கழல்சேகிக்கநான்முகன்
மேயகாலமலாமையின்மீண்டவன்
நாயமால்வரைச்சோதியின்முழகியொன்
றூயவன்னமுங்கானுதயர்க்குமால்.”

என்றில்வாறு அத்திருமலைச்சிறப்பைத் தெய்வப்புலணமச்சே
க்கிழார்நாயனுரும் பாடியருளினர். அது நிற்க;

இவ்வயர்ந்த சிகரங்களின் அத்தியற்புதாநந்தத்தோற்றத்தைக்
கண்ட பூர்வமேலைத்தேசவாசிகளும், உத்தரதேசவாசிகளும், அச்சிக
ரங்களையுடைய இமாலயமலையே புண்ணியஞ்செய்தோர் போயடை
யும் திவ்ஸியாநந்தசவர்க்கமென்றும், அதுவே தமது கடவுளிருக்
கும் கேஷத்திரமென்றும் கொண்டாராதல்வேண்டும். அவ்வண்மை
மேல் வருவனவற்றால் துணியப்படும்.

ஆங்கில பைபிள் பிரார்த்தனை:—பிராரம்பம்.

“பரமாண்டலங்களி ஹுள்ள எங்கள் பிதாவே.”

“Our Father which art in Heaven”

இதிலே வரும் “ஹெவின்” என்னுஞ்சொல் ஐரோப்பியபாஸூ
களில் எவ்வாறு வழங்குகின்றதெனக்காட்டுதும்.

இமயமலையும், கிறிஸ்தவர் சுவர்க்கமும்

நுகரு

German. ஜர்மன் பாலை.

“Unser Vater, der du bist im *Himmel*”

ஆங்கிலத்தில் “ஹெவின்” என்பது ஜர்மன் பாலையில் “ஹிம் மெல்” எனப்படுகின்றது.

Dutch - டட்ச பாலை.

“Onze Vader, die in de *Hemelen*”

ஹெவின் என்பது டட்சபாலையில் “ஹெமெலன்” எனப் படுகின்றது.

Icelandic - ஐஸ்லாந்தியபாலை.

“Fader von, thu sem ert a *Himnum*”

“ஹெவின்” என்பது ஐஸ்லாந்திய பாலையில் “ஹிம்னம்” எனப்படுகின்றது.

Norwegian - நார்வே பாலை.

Fær vaar, du som er i *himlen*

ஹெவின் என்பது நார்வே தேசபாலையில் “ஹிம்லென்” எனப்படுகின்றது.

Swedish - சுவீடன்தேச பாலை.

Fader Var som ast i *himlom*

“ஹெவின்” என்பது சுவீடன்தேச பாலையிலே “ஹிம்லம்” எனப்படுகின்றது.

Danish - தெனியபாலை.

Vor Fader, du som er i *himlene*

“ஹெவின்” என்பது தெனிய பாலையிலே “ஹிம்லெனை” எனப்படுகின்றது.

இவ்வாறே ஐரோப்பிய தேசபாலைகளைவற்றி இங்கும் பரமண்டலம் “ஹெவின்” (heaven) என்பதற்கு வழங்கப்படுகிறது. சொற்களைல்லாம் ஹிமாலயம் (இமயம்) என்பதன் திரிபாகவும் சிகைவாகவுமே மிருத்தல் பிரத்தியக்ஷமாக விளங்குகின்றது. இவ்விஷபத்தினாலே செய்யத்தக்க சித்தாந்தத்தையும் அதுமானங்களையும் இதனை வாசிப்போர் செய்துகொள்ளுமாறு இவ்வளவில் முடிக்கின்றேம்.

ஆ, முத்துத்தம்பிப்பிளை.

யாவனமலைக் காடர்கள்

யானைமலை பென்பது கோயமுத்தூர் ஜில்லாவில், கோயமுத்தூரிலிருந்து நாற்பதுமைல் தூரத்திலுள்ளது. இதன் அடிவாரத்திலுள்ள ஊருக்குச் சேதுமடையென்றும், மலையின் உச்சியிலுள்ள ஊருக்கு மலைஞ்டு ஸ்டூர்டு (Mount stuart) என்றும் பெயர். இந்த மலைக்குச் சென்னை இராஜதானியில் முன்னர்க்கவர்னராக விருந்த ஸர்-மவுண்டுஸ்டூவர்ட் கிராண்டப் (Crant Duff) என்பவர் வீஜயஞ் செய்ததின் நிமித்தம் இப் பெயரிடலாயிற்று. இம்மலையுச்சி சமூத்திர மட்டத்துக்குமேல், 2350-அடி, அதாவது சுற்றேற்றக்குறைய அரைமைல் உயரமுள்ளது. இதனால், இது குளிர்ச்சிபொருந்திய தலங்களிலொன்றுமிலும், இன்னும் இதனை ஜூரோப்பியர் கோடை கால வாசஸ்தலமாக்கிக் கொள்ளவில்லை. அம்மலையிற் காடுகள்டாந்து விசேஷமாயிருக்கின்றன. அதனில்வசிக்குஞ் சாதியாருக்குக் காடர் என்ற பெயர். இவர்கள் குட்டையாயும், கருநிறமுடையராயும், சப்பைமுக்குடையராயுமிருக்கின்றனர். இம்மலைச்சாதியார் பேசும் பாலையோ தமிழே யாயினும், வெகுகாலமாகச் சுத்தத் தமிழரிடம் பழகாமையால் ஒருவிதமான கொடுந்தமிழாயிருக்கின்றது. ஒரு ஆங்கிலேயர் இவர்களுடன் பேசும்பொழுது, “இங்கிலாந்திலுள்ள சப்போக் ஜில்லாவாசி (Suffolk) பேசுவதுபோல், மெதுவாக ஆரம்பித்து உச்சஸ்வரத்தில் கொண்டுபோய் முடிக்கிறோன்.” என்றெழுதியிருக்கின்றார்.

அன்றியும், பேசும்பொழுதெல்லாஞ் சில சாதியினருக்குச் சில தூர்வழக்கங்கள் படிந்திருப்பதுபோல், இவர்களிடத்தில் ஆலே, ஆலே என்று சேர்த்துப்பேசுவது இயல்பாக விருக்கின்றது. உதாரணமாக, பூவாலே, (பூவுடையவனென்றும்,) கரமானுலே, (கருப்பன்) என்றும் பேசுகின்றனர். இவர்கள் கல்விகலம்பெறு மூடர்களே யாயினும் திருப்தியுள்ள வாழ்வுடையவர்கள். இவர்களுக்கு விருப்பு அதிகமில்லை. இவர்கள் பயிரிடுக் கொழி இடையவருமல்

லர். காடுகளிற் கிடைக்கும் தேன், மெழுகு முதலியவைகளை யெடுத்து விற்று அவைகளாற் கிடைக்கும் ஆதியத்தைக்கொண்டு தமக்கு வேண்டிய பல பண்டங்களைப் பெற்றுச் சுகவாழ்வுடையோர். இவர்கள் பூர்வகுடியினரைப் பொதற்கிற கறிகுறியாக ஏதாவதொரு ஆயுதமுண்டானால், அதனைக்கொண்டே பல காரியங்களையுஞ்செய்து கொள்ளுகின்றனர். இவர்களைப்பற்றிப் பிரசங்கஞ்செய்த ஆங்கிலேயர், “ஒரு சாதியினர் எவ்வளவுக்கெல்லாவு நாகரீகத்தில் குறைவற்றிருக்கின்றனரோ, அவ்வளவுக்கெல்லாவு புத்திகர்ஷமையுடையவர்களாகத் தங்களுக்குத் தாங்களே எல்லாக்காரியங்களையுஞ்செய்துகொள்ளும் வண்மையுடையோராக விருக்கின்றனரென்பது இக் காட்டுச்சாதியரால் நன்கு புலப்படும்; இவர்களிடம் ஒரு அரிவாளைக்கொடுத்தால், இவர்கள் என்னென்ன அற்புதங்களைச் செய்கின்றனர் என்பதைப் பாருங்கள். அதனால், மரக்கிளைகளைவெட்டி வசித்தற்கு யோக்கியமாயும் அழகாயுங்கோற்றும்படிக்கு வீடுகட்டுகின்றனர். அவ்விடத்தில் ஒடும் காட்டாறுகளைக் கடத்தற்குப் பிரம்பு முதலியவைகளாற் பாலன்கு செய்கின்றனர். மூங்கிலால் தெப்பங்கட்டுகிறார்கள்; மூங்கிலால் நல்லசிப்புத் தயார்ச்செய்கிறார்கள். மீன்பிடிப்பதற்கு நார்களைக் கிழித்துக் கழியுமிருக்கி வலைசெய்கிறார்கள். அடுப்புக்கு விறகுவெட்டுகிறார்கள். நிங்கள் எங்கு உண்ண ஆகாரமின்றிப் பட்டினிக்டக்கவேண்டுமென்று எண்ணுகிறீர்களோ, அங்கு அவர்கள் அதிகமான உணவுப் பொருள்களைக் காட்டுவார்கள்; இன்ன மரக்கிளையை வெட்டி னால் அதன்ரசம் ருகியாகவிருக்குமென்றால் காட்டுவார்கள். நாகரீகம் பொருந்திய ஜாதியார் பட்சிகள் மிருகங்களைப்பிடிக்க வைத்திருக்கும் யந்திரங்களைக்காட்டிலும் மேலான வலை, கண்ணி முதலியவைகளைச் செய்வார்கள்” என்றார்.

இச் சாதியினர் எப்போதும் சஞ்சாரத்திலேயே பிரியமுடையவர்கள். மலையிலுள்ள காடுமூழுவதுஞ் சுற்றித்திரிவதே இவர்களுக்குப் பிரியம். அதற்குத் தக்கபடியே இவர்கள் குடிசைகளையும் தயாரித்து வைத்திருக்கின்றனர். இவர்கள் மூட்டைமுடிச்சுக்களைத் தலையிற்றாக்கும் வழக்கமுடையோரல்லர். எவ்வளவு பாரமாயினும் முதலிற் சுமக்கவல்லவர். இவர்கள் இராக்காலங்களில், கரடி, புளி முதலிற் சுமக்கவல்லவர்.

வியன வந்து தங்களைத் தொந்தரவு செய்யாமலிருக்கும் நிமித்தம் கணப்புப் போட்டுக்கொண்டு தூங்குவார்கள். இவர்கள் பைசாவுக்கு விற்கும் நெருப்புப்பெட்டியும் வாங்கவேண்டுவதில்லை. பழைய வழக்கமான தீக்கடைத்தலேயே கையாண்டுவருகின்றனர். இவர்களுக்கு மிருகபயமே கிடையாது. அவைகளோடு பழகுபவர்களுக்கு, அவைகளிடம் பயம் எப்படி ஜனிக்கும். இவர்கள் ஆதிகால முதலே வஸ்திரமுதலான ஆடையின் றிப் பட்டை முதலானவைகளையுடுத்தி வந்திருக்கின்றனர். இப்பொழுது எல்லோருஞ் துணிகளையுடுத்தவும் பித்தனை யிரும்பு முதலியவைகளாலான நகைகளை அணிய வாங் தலைப்பட்டிருக்கின்றனர். இவர்களுக்கு நிலமுதலியவை யில்லா விட்டாலும், அவ்வேலைகளைச் செய்யுந்திரபையுங்கிடையாது. மன் வெட்டியை யெடுத்தால் காலிற்போட்டுக்கொள்வார்களே யொழிய வேலைசெய்யமுடியாது. இராஜாங்கத்தார், காட்டில்விளையும் பொருள்களான தேன், மெழுகு, இலவுங்கப்பட்டை, கடுக்காய், இஞ்சி, குங்குவியம், மஞ்சள், மான்கொம்பு, தந்தம், பிரம்பு முதலியவைகளைப் பொறுக்கி விற்குஞ் சுதந்தரத்தையளித்திருக்கின்றனர். அவற்றை விற்றி அதன்மூலமாகச் சீனிக்கின்றனர். இவர்கள் ஏற்முடியாதென நினைக்கும் உண்ணத்மரங்களிலும், மிக்க வழுவழுப்பானகற் பாறைகளிலுமேறி பிறங்கிக் கேட்டு முதலியவை சேகரித்துவந்து விடுவார்கள். மரங்களில் ஏறவதற்காக ஒரு மூங்கிலைக்கொண்டுவந்து சாத்தி, மரத்தினடியில் ஒரு துளையிட்டு மூங்கிலையும் மரத்தோடு சேர்த்துப் பிணிக்கிறார்கள். பிறகு நெஞ்சயரத்தில் ஒரு துளையிட்டு அதனிடத்தும் அம்மூங்கிலைப் பிணிக்கிறார்கள். பின்பு அந்தக்கயிற்றின் ரூளைக்கட்டில் நின்றுகொண்டு, மறுபடி ஒரு துளையிட்டு அதனிடத்தும் பிணிக்கிறார்கள். இவ்விதமாக மரக்களைகளைச் சமீபிக்கும்வரை யொன்றன மேலான்றுக்கவைத்துப் பிணித்து ஏற்விடுகிறார்கள். மலையிலிருந்து செங்குத்தான பாறைகளிலிறங்க, ஒரு மரத்திலோ அல்லது துளையிலோ, நல்ல பலமானபிரம்பு அல்லது கொடிகளைக்கட்டியதிற்பட்டப்படியாகக் கழிகளைக்கட்டித் தொங்கவிட்டு அதன்வழியாக ஏற்பிறக்க விடுகின்றனர். இப் படிச்செய்வதற்கு மாத்திரங் தனது மனினியாவது மக்களாவது டயரங்காலவளில்லாமற் செப்பவதில்லையாம். அப்படியில்லாமல், வேற்றுமனிதனேடு போகவேண்டியிருந்தால்,

மேலேயிருப்பவன் மனைவியுங்கிழே போகிறவனுடன் செல்லவேண்டுமாம். இவர்கள் மரங்களிலேறிச் செல்வதுபோற் குரங்குகள்கூடத் செல்லாது.

இது போலவே, சிங்கப்பூருக்குக் கிழக்கிலுள்ள மலேய தீவுகளிலொன்றுண போர்னியோ தீவிலுள்ள தியாக்ஸ் (DYAKS) என்னும் ஜாதியார் மரம் ஏறுகின்றனரென்றும், இவர்களும் அவர்களைப்போலவே ஏறுகிறார்களென்றும் வாலஸ் என்பவர் எழுதியிருக்கின்றார். இவர்களுக்குணவு தேன், பழங்கள், கிழக்கு முதலியவைகளாம். அன்றியும், கூந்தற்பளையில் காலம் பார்த்துக் குருத்தைவெட்டி ஒவ்வொருமுழுத் துண்டுகளாக்கி ஜலத்திலூரப்போட்டு நன்றாக நசுக்குகின்றனர். அதன் சத்து நீரிலிறங்கியவடன், அதனை நன்றாய்க்காய்ச்சி யுணவாக்கொள்ளுகின்றனர். சவ்வரிசியும் இப்படிக்காய்ச்சி மறுபடி யச்சில் வார்க்கப்படுகிறது. மாமிசம் நன்றாயுண்பார்கள். குரங்கு, முட்பன்றி, மலைப்பாம்பு முதலியவைகள் தள்ளுபடியல்ல. இவைகளைல்லாம் முக்கிய உணவுகள். காடனென்றாவன் வயதுவந்து கலியாணஞ்செய்துகொள்ள நினைப்பானுகில், அவன் யாரைமனாக்க விரும்புகிறானே அவள் தந்தைவீட்டிற்சென்று சிறிதுகாலம் வேலை செய்து தன் சம்பாத்தியத்தைக்கொண்டு கலியாணத்தன்ற ஆடு, கோழி முதலியவை வாங்கி விருந்துசெய்யவேண்டும். ஊரார்கூடி விருந்து ண்டு முடிந்தபிறகு, பெண்ணும் மாப்பிள்ளையும் பந்தலைச்சுற்றி யொருவர் சுண்டுவிரலை யொருவர் கோத்துக்கொண்டு பிரதக்ஷிணஞ்செய்து உட்கார்த்து தாம்புலம் மாற்றிக்கொள்ளுகின்றார். முன்னதாகவே மாப்பிள்ளையுடைய தங்கை தமக்கை யல்லது தாயினால் தாலி கட்டப்படுவது வழக்கமாம். தாலி பொன் அல்லது வெள்ளியாற் செய்யப்பட்டதாயிருக்கும். இவ்வளவுதான் அவர்கள் கல்யாணம். ஒருவன்றன் பெண்டாட்டியை வேண்டாமென்று சொல்வதாகவிருந்தாற், சமையல் முதலியவை தெரியாமலிருந்தால் வேண்டாமென்று சொல்லிவிடலாம். வியபிசாரம், அடக்கமின்மை முதலிய தீக்குணங்களிருப்பின் கேட்காமலே தள்ளிவிடலாம். ஊரார்கூடிச் சகல விசாரணைகளையும் நடத்தித் தண்டனை செய்கிறார்கள். ஒருத்தியைத்தான் கல்யாணஞ்செய்துகொள்ள வேண்டுமென்ற நியதியில்லை. முக்கியமா

கச் சந்தான விருத்தியின்பொருட்டு எத்தனைதாரம் வேண்டுமென்று அஞ் செய்துகொள்ளலாம். இக் காட்டுச்சாதியாரிடங்கூடாச் சந்தானவிருத்திக்காகக் கல்யாணங்குசெய்து கொள்ளுவது காணப்படுமாயின், இந்திய நாகரீகம் எத்தன்மையது என்று வியவகரிக்கவும் வேண்டுமோ? ஸ்தீரிகள் பூப்புற்றிருக்கும்பொழுது குடிசைக்குள் நுழையக்கூடாதென்ற, அதற்காகத் தனிக்குடிசைகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. ஒரு பெண் ருதுவானால் அதற்கு இக்குடிசைகளையெல்லாங் தவிர்த்துத் தனிக்குடிசை தயாரிக்கப்படுகிறது. பிரசுவித்தால் தனிக்குடிசைதான். பிரசுவித்தவள் மூன்றுமாதம் வரை பொன்றையுங் தொடக்கூடாதாம்.

இவர்களுள் இருக்கும் முக்கியமான வழக்கமொன்று என்ன வெனில், ஆண்மக்கள் பதினெட்டு வயதடையும்போதும், பெண்கள் பத்துப்பன்னிரண்டு வயதடையும்போதும் பற்களை யுளி யல்லது கொடுவாள்கொண்டு கூர்மையாகும்படி செதுக்கி அரத்தால் அராவி விடுகின்றனர். அராவும்போது உண்டாகும் கஷ்டத்திற்கு அளவில்லை. அங்கனம் இருந்தும் அப்படிச் செய்துதான் தீரவேண்டும். ஆனால், நாலைந்து நாட்களுள் வீக்கம் முதலியவை வாடிச் சௌக்கிய மாகின்றன. இதுபோலத் திருவாங்கூரிலுள்ள மலைவேடர்களுஞ் செய்கின்றார்கள். ஸ்கீட், பிளாக்டன் என்னும் இருவரும் மலேயங்களுடுகளைப் பற்றி யெழுதும்போது, அங்காட்டிலுள்ள ஜாகும் ஜாதியினரும் இதேமாதிரி பற்களைக் கூர்மையாக்குவதோடு ஒரு கருப்புப் பொடியையும் பல்லில் தேயக்கிறார்களென்றும், இதுதான் கல்யாணத்திற்குத் தக்க வயது வந்தவர்கள் என்பதற்கு அடையாளமென்றுக் கூறியுள்ளார்கள். சென்னை மியூசியம் என்னும் காசுவிசாலை யதிபராயிருந்த மிஸ்டர் எட்கர்தர்ஸ்டன் தாமெழுதிய தென் இந்திய சாதிகள் என்னும் புத்தகத்தில் இச்சாதியினரும் மலைவேடரும், இப்படிப் பற்களைக் கூர்மையாக்குவது புராதன வழக்கமாக விருக்கலாமோ வென ஊகிக்க இடமிருக்கின்றதென எழுதுகின்றனர்.

இவர்களுக்குள் மற்றொரு வழக்கமாவது கல்யாணப் பெண்ணுக்கு மாப்பிள்ளை சீப்பொன்று தயாரித்து வெகுமதியளித்தலாம். இந்தச் சீப்பினிற் பலனிதமான அழுர்வ வேலைகளும் கொடிக்கருக்கோ

குகளும் செய்யப்படுகின்றன. இதேமாதிரி மலேயத் தீவுகளிலும் மூங்கிலினுற் சீப்புகள் செய்யப்பட்டு வெகுமதியாக அளிக்கப்படுவதுண்டாம். சேமங் என்னும் மலேய ஜாதியார்வைத்திருக்கும் சீப்புகளில் குறிபாலைகள் நிரம்பியிருக்கின்றனவார்ம். பெராக் மலேயாட்டு பெயிக் ஜாதியாரிடத்திருக்கும் சீப்பு ஒன்றுபோலொன்று இருப்பதில்லையாம். இவைகளால், பூர்வம் தென் இந்தியா அதாவது, திராவிடதே சம் வெகுதூரம் பரவியிருந்ததென்பது துண்மைதானென்று கொள்ள வேண்டியிருக்கிறது. இவர்கள் தொழுந் தெய்வங்களோ, வனதேவதை, ஜூயப்பசவாமி, மாசனியாத்தா என்பவைகளாம். காளி தேவதயையும் ஆராதிப்பதோடு மலைக்குக் கிழேயுள்ள கோயில் உற்சவங்களுக்குஞ் செல்லுகின்றனர். பூர்வத்தில் வனதேவதைகள் ஆராதிக்கப்பட்டு வந்தனவென்பது இவர்களால் கிச்சயமாகிறது. அன்றித், தெய்வங்களையாராதிப்பதென்றும் வழக்கமும் இவர்களது பழையமைக்கு ஆதாரமாகிறது. இவர்களும் ஸமக்கடன் முதலியன செய்கின்றனர். இறங்தோரைத் தகனம் செய்யாது புதைத்துவிடுகின்றனர். நாடுகளிற் சமாது செய்பவர்கள் அதன்மேற் கற்கிலை முதலிய சின்னங்கள் கிறிஸ்தவர்களைப்போல, எழுப்பாததையொப்ப இவர்களும் ஒன்றுஞ்செய்வதில்லை. இதனைபறியாத ஜூரோப்பிய ரொருவர் காடர்கள் பிணக்களைத் தின்றுவிடுவதாகக் கூறினாராம். பொருள் இருப்பவர்கள், ஒருவன் இறந்த எட்டாங்கள் படையல் போட்டு ஊர்விருந்து செய்கிறார்கள். இல்லாதவர்கள் ஒரு வருஷம் சென்றபின்பாவது சாமான் சேகரம்செய்து செய்கின்றனர். இவர்களும் தென்புலத்தார்கடன் இறுக்கின்றனர். கானற்சோற என்று சோற்றைக் குடிசைக்குச் சிறிதுதுாரத்திற் பொங்கி இறங்தோர் எல்லோருக்கும் நிவேதனம் செய்கின்றனர். பிறகு எல்லோரும் கூடி இறந்தவன் குனுதிசயங்களைப் போற்றிவிட்டு, வீட்டிற்குள் நுழைந்து அங்கு போட்டிருக்கும் படையலை தேவதைகளுக்கு, வங்கிருப்போரிற் பெரியவன் அர்ப்பணங்குசெய்து வைக்கப்பட்டிருக்கும் வஸ்துக்களில் ஒவ்வொருபிடி எடுத்துத் தெய்வங்களை கினித்து வெளியில் எறிந்துவிட்டு எல்லோரும் விலாப்புடைக்கத்தின்று சுகவாழ்வடைந்திருக்கின்றனர். இலக்கணவிளக்க பரம்பரை,

திருவாறூர், சோமசுந்தரதேசிகன்.

சிவமயம்

திருக்குறளாராய்ச்சி.

யான் ‘செந்தமிழ்’ எ-ந்தொகுதி கக-ம் பகுதியில் வரைந்தவற்றுட் சிலவற்றை மறுத்து, ‘செந்தமிழ்’ கூ-ந்தொகுதி உ-ம் பகுதியில் ஸ்ரீ. அ. க. இளையதம்பி என்பவர் எழுதியிருக்கின்றார். யானெழுதியவற்றையும் அவரெழுதிய மறுப்புக்களையும் ஈண்டெடுத்தெழுதின் சிரியுமாதலால் அவற்றை விடுத்துக் கருத்துவேறு பாட்டைமட்டும் எடுத்துக் காட்டி விளக்கி அவர் மறுப்பை மறுக்கின்றேன்.

கசுஅ. அழுக்காறெனவொருபாலி திருச்செற்றுத் தீயழியுத்துவிடும்,

என்னுங் குறளின் விதீசடவரை முதல்வாக்கியத்தில் “பண்டிர்குப் பண்பில்லையேனும்” என்னும் பாடம் பொருத்தமுடைத் தென்றேன் யான். அவரோ இதனை “விபரீத ஆராய்ச்சியாகும்” என்று மறுத்து “பண்டிர்குப்பண்பியில்லையேனும் என்னும் பாடமே பொருத்தமுடையதும் உரையாசிரியர் கருத்துக்குடன்பாடானதும் ஆம்” எனக்கொள்ளுகின்றார். அவர் முதலில் “பண்டிர்குப்பண்பியில்லையேனும் என்பது—பண்புதானே பண்பியாயிருத்தல் கூடாதாயினும் என்னும் பொருள்பட்டுக்கூட்டுக்கின்றது” என்று கூறுகின்றார். “பண்டிர்குப்பண்பில்லையேனும்” என்பதன் பொருளும் இதுவேயாம். இதுபற்றியே “பண்டிர்குப்பண்புகோடல் பொருந்தாது” என்னுங் தருக்கசங்கிரகதீயை வாக்கியத்தையும், “குணத்திற்குக்குணமின்மையின்” என்னுஞ்சேனுவரையர் மொழி யினையும். யானெடுத்துக்காட்டியிருக்கின்றேன். ஆதலால், பண்பானது ஒரு திரவியத்தைப்பற்றி நிற்குமல்லது தான்றனியே நின்று மற்றொரு பண்புக்குப் பற்றுக்கோடாகாதென்பது எங்களிருவருக்கும் உடன்பாடாம்.

இனி அவர் கூறிய ‘பண்புதானே பண்பியாயிருத்தல்’ என்பது ‘ஒரு பண்பு மற்றொரு பண்பையேற்றிருத்தல்’ என்று நான்கொண்ட பொருளையன்றி, ‘ஒரு பண்பு அதனையுடைய பொருளாயிருத்தல்’ என்னும் பொருளையுந்தருமாயினும் அவ்வாறு குணத்தையே அதனையேற்றுள்ள திரவியமாகச் சொல்லுவது * குணகுணிக்ட்குள்ள ஒற்றுமைபற்றிச்சொல்லும் வழக்கமாகவின், அது வழுவாகாது. மேலும் “பண்பிற்குப்பண்பியில்லையேனும்” என்ற பாடத்திற்கு அவர் இங்ஙனம் வலிந்து பொருள்கொள்ளினும் சொற்கிடக்கு முறை அங்ஙனங்கொள்ளற்கிடங்கொடாது: அஃது, ஒருவர் ‘பண்புக்குப்பண்பியில்லை’ எனின், மற்றையோர், “அங்ஙனமன்ற, பண்பிற்குப்பண்பியுண்டு; குணம் தனியே சில்லாது திரவியத்தைப்பற்றியே நிற்குமாதலான்” என்று மறுக்க இடத்தந்துகிடக்கின்றது. பண்பிற்குப்பண்பில்லையென்ற பாடத்திற்கோ இப்படிப்பட்ட மறுப்பொன்றும் ஏற்றுது. அன்றியும் ஒரு பூர்வபகுத்தை அங்கிகரிக்குமுன் அது சரியானதா என்று பார்க்கவேண்டும். “பண்புக்குப்பண்பி (பண்புதானே பண்பியாயிருத்தல்) உண்டா? இல்லையாக வும் இருப்பதுபோலக் கூறியிருக்கிறோ; இது தகுமா? என்பது இளையதம்பியென்பவர் கொள்ளும் பூர்வபகுத்தம். அவர் கூறியவன் னம் அழுக்காறே பாவும் என்போமாயின், ‘பாவி’ என்புழியிப்பாவத்திற்குப் பற்றுக்கோடான திரவியம் ஒன்று வேண்டும். அது தான் ஆன்மா எனின் விசேஷவுரை வாக்கியத்திலுள்ள “தன்னையாக கிணுகையிருமையுங்கெடுத்தற்கொடுமைபற்றி அழுக்காற்றினைப்பாவி யென்றூர்.” என்பதனேடு மாறுபடும். ஆகவே ‘பாவி’ யென்பது பொருள் குறிக்காது சத்தமாத்திரமாய் சிற்கும். நிற்கவே, “பண்பிற்குப்பின்பியில்லையேனும்” என்னும் பூர்வபகுத்தை கொள்ளத்தகாததாம்.

இஃதிங்ஙனமாக, இளையதம்பியென்பவர் “ஆசிரியர் கூறிய பண்பிற்குப் பண்பியில்லையேனும் என்பது பண்புதானே பண்பியாயிருத்தல் கூடாதாயினும் என்னும் பொருள்பட்டுக்கிடக்கின்றது.” என்று முதலிற்குறிப் பின்னும், “இவ்வாறன்றி, † பண்புக்குப்

* “மாண்பெனக்குணத்தின்பெயர் குணிமேனின்றது.” என்று இந்துக்குறளையில் ஆசிரியர் பரிமேலழகரைழியது என்னுக்கவனிக்கத் தக்கது. † இவ்வாக்கியத்தின் பொருள் எனக்கு உங்கு விளக்கவில்லை.

பண்புடையபொருள் இல்லையே னும் எனப்பொருள்கொள்ளல் தவறு; பண்பியின்றிப்பண்பில்லையாதவின்.” என்பன ஆதியாகப்பல கூறுகின்றார். அவர் கூறுபவற்றுள் “என்டுப் பாவம் என்பது அழுக்காற்றையே உணர்த்தும்.” என்பதும் ஒன்று. தருக்கநாலார் குணபதார் த்தம் 24 வகைப்படுமென்பர். பாவம் என்பது இவ்விருபத்துநான்கினுளொன்று. பாவம்-அதர்மம். “அதர்மம்-விலக்குவினையாற்றேன்றியது.” என்பது பாவத்தின் இலக்கணம். இனி இலக்கணநாலார் “அறிவருளாசை” என்பன ஆதியாகக் குணம் பலவென்றும், அவற்றுள் அழுக்காறு என்பது உடல்கொருயிர்க்குணக்களுள் ஒன்றென்றுங்கூறுவார். உடல்கொள்ளுயிர், அழுக்காறென்னுஞ்சுனைத்தோடு கூடி விளைசெய்யின் அது விலக்குவினையாம். அவ்விலக்குவினையாற்றேன்றுவது பாவம் எனப்படும். இப்பாவம் என்னுங்குணம், தன்னையாக்கியவுடல்கொருயிர் அவ்வுடலைசிட்டு நீங்கிப்போகுழியும் அதனைப்பற்றிச்செல்லும். அழுக்காறு அங்குணம் செல்லாது. ஆகவே இவ்விரண்டிற்கும் சிறிது வேறுபாடுண்டு. இளையதம்பி என்பவர் கூறியவண்ணம் பாவமும் அழுக்காறும் ஒன்றுயின் “அழுக்காறெனவொருபாவி” என்னது அழுக்காறெனவொருபாவம் என்று குறிக்கக்கிவிடலாம். ‘பண்பிற்குப்பண்பில்லையே னும்’ என்னும் விசேடவுரை வாக்கியமும் வேண்டுவதின்றும்.

ஆகவே, “அழுக்காறெனவொருபாவி” என்பது “அழுக்காறென்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவத்தையுடையது” என்று பொருள்படுதலானும், அதனையமைப்பான் ஆசிரியர் பரிமேலழகர் “பண்பிற்குப்பண்பில்லையே னும் தன்னையாக்கினுளை யிருமையுங்கை உத்தற்கொடுமைபற்றி, அழுக்காற்றினைப்பாவியென்றார்; கொடியானைப்பாவியென்னும் வழக்குண்மையின்.” என்னும் வாக்கியத்தைக் கூறுதலானும், ‘பண்பிற்குப்பண்பில்லையே னும்’ என்பது பலரும் எடுத்தாண்ட கருத்துடையதாதலானும் “பண்பிற்குப்பண்பில்லையே னும்” என்னும் இப்பாடமே பொருத்தமுடைத்தாம்.

கூ. ககையுவனையுங்கொல்லுஞ்சினத்திற்
பகையுளவோயிற.

இதன் விசேடவுரையிலே “துறவாற்புறம்பக்கமிலராயினும்— எனபதிலுள்ள துறவால் என்பது ஏடுகளில் துறவியால் என்றே

காணப்படுகிறது. திருக்கோவையார் கடுவது செய்யுளின் விசே
டவுரையில் ‘துறவு துறவியென சின்றுற்போல் அளவு அளவியென
நின்றது.’ என்னும் வாக்கியங்காணப்படுதலின் துறவியாற்புறப்ப
கையிலராயினும் என்றிருத்தல்கூடும்.’ என்று யானெழுதியதை
இளையதம்பி என்பவர் “இவ்வாராய்ச்சி தருக்கநூலாராய்ச்சி சிறிது
மின்மையால் வந்ததென்னலாம். ‘ஏடுகளில்’ என எல்லா ஏடுகளை
யும் உள்ளடக்கியதும், திருக்கோவையார் விசேடவுரையில் ‘துறவு
துறவியென நின்றுற்போல்’ எனக்காணப்படுதலின் பரிமேலழகர்
விசேடவுரையிலும் ‘துறவியால்’ என்றிருத்தல் கூடுமென்பதும்
தருக்கமுறைக்குப்பொருத்தமானவல்ல” என்றும், மேலுள்ளிலவங்
கூறி மறுத்துத் துறவால் என்பதே பொருத்தமாயபாடம் என்கி
ன்றனர். துறவால் என்பது பொருத்தமான்றென்று நான் சொ
ல்லவில்லை. நான் ‘ஏடுகளில்’ என்றது * மதுரைத்தமிழ்ச்ச
ங்கத்திலுள்ள ஏட்டுப்பிரதிகளையே குறிக்கும், யான் பாடங்கேட்
கத்துணையாயிருந்தவை அவையேயாதலால். அன்றியும், ‘ஏடுகளி
லெல்லாம்’ என்று யான் எழுதியிருந்தால் உ.லகத்திலுள்ள எல்லா
ஏடுகளையும் உள்ளடக்கியதாகக்கொள்ளலாம். யான் எழுதாத ‘எல்
லாம்’ என்னுஞ்சொல்லை இவர் மனத்தில் வருவித்துக்கொண்டு என
க்குத் தருக்கநூலாராய்ச்சி சிறிதுமில்லையென்ற குறை கூறுகின்
ரூர். இவர் தருக்கநூன் முற்றமாராய்ந்திருப்பினும் இவ்வண்ணம்
பிறரைக் குறைக்குறலாகாது, அது நல்லோர் குணமன்மையின்.

இனி, துறவு—துறவியென மணிமேகலை, உ-வது ஊரல்ருவரா
த்த காதையில் “வயந்தமாலையு மாதவி துறவிக்கு” என்னும் க0-வது
அடியில் வந்திருத்தலும், இதன் அரும்பதவுரையில் ஸ்ரீமாந்- மஹா
மஹோபாத்தியாயரவர்கள் ‘துறவிக்கு—துறவுக்கு’ என வரைந்திரு
த்தலும் துறவு, துறவியென்பன ஒருபொருட்சொற்கள் என்பதனை
வற்புறுத்தும். இங்கே ‘மாதவி துறவுக்கு’ என்றுற்செய்யுளின்பக்
கெடாமளிருக்கவும் அங்களங்களுது “மாதவி துறவிக்கு” என்று

* மதுரைத்தமிழ்ச்சங்கத்தில் ஏட்டேட்டுப்பிரதிகளிருக்கின்றனவெ
ன்பது செங்தமிழ் எ-ந்தொகுதி அ-ம் பகுதி ஈங்கா-ம் பக்கத்தில் என்னாற்கா
ட்டப்பட்டிருக்கிறது.

குறியிருத்தவின், துறவியென்பது செய்யுள் விகாரச்சொல்லாகாது இயற்சொல்லேயாம். முற்காலத்தில் இயற்சொல்லாம் வழங்கிவந்தவை பல இக்காலத்து வழக்கொழிந்தனவென்பது ஆன்றேர் பலரும் அறிந்தவிஷயம். இக்காலத்தில் உ-விகுதியும், வி-விகுதியும் இவ்வாறுற்றுவருதல் அரிதாயிலும், பிறப்பு-பிறவி என, பு-விகுதியும், வி-விகுதியும் மறப்பு-மறதியென, பு-விகுதியும் தி-விகுதியும் பிறவும் உற்றுவருகின்றன.

இவற்றையெல்லாம் உற்றுநோக்கியும், மதுரைத் தமிழ்ச்சங்கத்திலுள்ள எட்டேட்டிலுமிருந்ததைக்கொண்டும், ‘துறவியாற்புறப்பகையிலராயிலும் என்பது கொள்ளத்தக்க பாடமென்றேனேயன்றி வேறன்று. பிறவிடங்களிலுள்ள ஏடுகளில் அச்சப்பதிப்புப்பாடங்காணப்படின் அதுவுக்கொள்ளத்தக்கதேயாம். அதனை நான் மறுக்கவில்லை. ஆதலால் ஸ்ரீ. இளையதம்பி என்பவர் பொதுநோக்கத்துடனின்றாய்ந்து உண்மை கைக்கொள்வாராக,

அ. கோபாலையன்.

—
—
—
—
—

—
—
—
—
—

—
—
—
—
—

* வடமலையப்பப்பிள்ளை ஜயன் சாஸனம்

சுகாப்தம் 1574வின்மேல் செல்லாநின்ற கொல்லம் 827ஆண்டு நந்தன வருஷம் தஷ்ணையனத்தில் கடகரவி ஆடி ஸ்ரீ 31வது சுக்கிலபக்ஷத்துப் பஞ்சமியும் சுக்கிரவாரமும் சுத்தநாமயோகமும் சிங்ககரணமும் பெற்ற ஹஸ்த நஷ்டத்திரத்தில் நாள்செய்த உதகழுரவதனதானப்பிரமாணமாவது அமிர்தகுலவளநாட்டில் முனஞ்சிமாகாணியில் காணியாள நாட்டவரும் திருவழுதிவளநாடாள் திருங்கரிசுவாயியாள்வர் அரைக்கட்டளை பரிவிடப்பிள்ளை அப்பன் அவர்கள்

* இதன் அசல் திருக்கெல்வேலி கல்பா தொச்சிகுளம் மிட்டா ஜமீன் தார் மகா-ா-ஶ்ரீ சாவடி. N. திருமலைக்கொழுஞ்சு பிள்ளையவர்கள் வசம் இருக்கிறது.

கட்டளைப்பூஜை நேவேத்தியத்துக்கு நடக்கும்படிக்கு சவாமி திருமலையக்கர் அய்யன் அவர்களுக்கு புண்ணியமாகவும் நாயக்கர் அய்யன் அவர்கள் நிருத்தின்படி நாங்கள் உதகழுரவு தனதானப்பிரமாணமாகப்பண்ணிக்கொடுத்த நாட்டுப்புரமான பதக்கத்துக்கு எல்லையாவது, கீழ் எல்லைக் குடிமலையும் எல்லைக்கும் மேற்கு, தென் எல்லைக் குடிமலையும் குடிமலைக்கும் வடக்கு, மேல் எல்லைக் கொடுத்து எல்லைக்கும் கீழ்க்கு, வட எல்லைக் கோடாங்குளத்துக்கும் தெற்கு ஆக இங்ஙன்கெல்லைக்குளப்பட்ட மூழியும் நஞ்சை புஞ்சை கிளை குடிமலையும் தோட்டக்கறு உலாவுகாக்கி தரிக்கடைமை ஊத்தைப்பாட்டம் சொர்ணதாயம் பளிக்கடைமை சகலமும் இதிலுள்ள நிதியாதியாக அஷ்டபோக தேச ஸ்வாமியங்களுக்கும் யோக்கியமாக தானுதி வினிவிக்கிரமங்களுக்கும் பண்டுள்ளாரையும் பழைப்பேரையும் தனிர்த்து ஆதிச்சந்திரார்க்கம் சந்ததி ப்பிரவேசம் செம்மிலும் சிலையிலும் வெட்டி அனுபவித்துக்கொள்வாராகவும். இப்படி சம்மதித்து தனம் தான் சாதனம் பட்டயம் எழுதிக்கொடுத்தோம். பின்னை அய்யன் அவர்கள் கட்டளைக்காரியம் செய்வார்களுக்கு முனியஞ்சியில் காணியாளரும் இந்தப்புண்ணியத்தை பரிபாலனம் பண்ணினபேருக்கு சாலோக சமீப சாரூப சாழுஞ்யம் பெருவராகவும். இந்த தர்மத்துக்கு யாராகிலும் இடையூறு பண்ணினபேர் கந்கைக்கரையிலே காராம்பசுவைக்கொன்ற பாவத்திலே போகக்கடவாராகவும். இப்படிக்கு அம்மையாண்டார் எழுத்து. இப்படிக்கு தாண்டவமுதவியார். இப்படிக்கு உதிரமாலை. இப்படிக்கு இந்தப்பட்டயம் எழுதினேன் தர்மக்குட்டி முதியார். இப்படிக்கு அனஞ்சிப்பெருமாள் எழுத்து.

-

* இரண்டாவது சாஸநம்.

சகாப்தம் 1545ன்மேல் செல்லாநின்ற கொல்லம் 829 விஜயவருஷம் தைமா 23வது வெள்ளிக்கிழமையும் திரயோதசியும் சிவ

* திருச்செங்காரில் பின்னையனவர்கள் 7-ம் திருளாள் வடக்கு மண்டபத்தில் பேசிச்சுவர் ஓரம் மத்தித்தளத்தில் நட்டிருக்கிற லிலாசாஸனத்திலிருங்கு எடுத்தெழுதியது.

யோகம் சிவகர்ணமும் பெற்ற புனர்பூசத்தில் மிதுனலக்கினத்தில் விஸ்வநாத நாயக்கர் அப்யன் திருமலை நாயக்கர் அப்யன் வடமலை யப்பபிள்ளை அப்யன் இவர்களை ரக்ஷிக்கும்பொருட்டாக சுவாமி எழுந்தருளினார். பூதநாதன் சசாசேர்வை.

—

* முனிரூவது சாஸ்நம்.

சாலிவாகன சகாப்தம் செல்லாநின்ற கொல்லம் 849 ஆண்டு தைமீ' 15ல் வெள்ளிக்கிழமையில் அனுஷ்டங்கித்திரம் சுக்கிரவாரமும் பெற்ற சுபமோக சுபதினத்தில் கீழவேப்பு நாடு திருநெல்வேலிக்கு அதிபதிகர்த்தராகிய மகா-ா-ா-மான்னியழி வடமலையப்பபிள்ளை அப்யன் அவர்களும் ஷீ வடக்கு தெரு வேஹர் பராசர்க்கரை சேர்வைகாராலுக்கு ரத்தகாணிக்கையாக தாரை வார்த்து நிலப்பட்டயம் எழுதிக்கொடுத்தபடி நிலப்பட்டயமாவது. நாங்கள் குருபரமுடையோர்களாக ஆண்டனுபவித்துவருகிற நிலத்தை தனக்கு தானாவார்த்துவிட்டுக்கொடுத்தபடியினாலே விட்ட நிலத்துக்கு எல்லையாவது, மேற்கு எல்லை மதுரைப்பாதையாகிய ரஸ்தாவுக்குங்கிழக்கு, வட எல்லை அருவங்களுத்து வாய்க்கால் நீர்ப்பிழிக்கும் தெற்கு, தென் எல்லை நயினர்களுத்தைச்சேர்ந்த சின்னக்கு எத்து நீர்ப்பிழிக்கும் வடக்கு, கீழ் எல்லை கழிவுதன்னீர்போகிற தென்வடலோடிய ஒடைக்கும்மேற்கு ஆக இன் நாள்கெல்லைக்குள்ப் பட்ட நிலமும் விட்டு ஷீ இன்னான்கு திசைக்கும் சூலம் சாத்திய கல்வெட்டி ராட்டிக்கொடுத்து ஷீ வெகுமானக்குதிரை 1 பட்டத்துக்கத்தி 1 செங்கோல் கச்சிப்பட்டி 1 பட்டத்து சால்வை 1 சங்கு சக்கர கடுக்கன் 1 மேல் எழுதிய இங்நான்கெல்லைக்குள்பட்ட நிலத்தையும் சத்தியப்பிரமாணமும் கொண்டு தனக்கு ரத்தக்காணிக்கையாக தாரை வார்த்துவிட்டுக்கொடுத்து கல்லும்

* இதன் ஏட்டுப்பிரதியொன்று மதுரை டவுன் 4-ஞ. ஜாயின்ட் சப்ரிலிஸ்டர் மகா-ா-ா-ழி டி. சுப்பிரமணிய பிள்ளை அப்யன் அவர்கள் வசம் இருக்கிறது.

காவேரியும் புல்லும் பூமியும் சந்திராள் சூரியாள் உள்ளமட்டும் பின்னோபிள்ளை தலைமுறையாக சர்க்கரை சேர்வைகாரன் தானுதினி யோக விக்கிரயங்களுக்கும் தானே யோக்கியனுக ஆண்டனுபவித்து கையாட்சைபண்ணிக்கொள்வானாகவும். இப்படிக்கு தான் கையாட்சைபண்ணிவருமிடத்தில் தடை இடை கூறுவந்தால் என் பின்னோபின்னை தலைமுறையாக தீர்த்துக்கொடுப்பார்களாகவும். இப்படிக்கு என் மனப்பூர்ணம்கொண்டு சத்தியப்பிரமாணமாய் தாரை வார்த்துக்கொடுத்த நிலத்துக்கு இனிமேல் யாதொருத்தர் எந்தச்சாதி யிலும் ராஜாங்கத்துக்கு வரும் ராஜாக்கள் இந்த நிலத்தை ஆசைப்படுவார்களானாலும்.....அவர்கள் இந்த சத்தியதோ ஷத்தைத் தட்டி ஆசைப்படுவார்களாகில் நெல்லையப்பர் சன்னிதா னத்தெப்பக்குளத்திலும் கெங்கைக்கரையிலும் காராம்பசஸவக் கழுத்தறுத்த ஏழாகிய நரகத்தின் தோஷத்தில் போவார்கள். என் மனப்பூர்வம்கொண்டு சத்தியப்பிரமாணம்பண்ணி ரத்தகாணிக்கை தாற்றவார்த்துநிலம் விட்டுக்கொடுத்தேன். மகா-ா-ா-ஸ்ரீ வடமலையப்பபிள்ளை அய்யன் அவர்களும் ஷீ வேலூர் பணாசர்க்கரை சேர்வைகாரனுக்கு இப்படி பெரியபட்டர் சுப்பயன் தானத்தார் தலத்தார் கோலைபட்டமார்காசட்டி நரராயணன் சுவாமினாயக்கர் இவர்களறிய இந்த நிலப்பட்டயம் எழுதினேன். சாஸ்திரி சிவஞானப்பண்டாரம் இந்தப்படி வடமலையப்பபின்னை அய்யன் அவர்களும்.

M. V. Subbramania Iyer.

வ-

கால்நடைகளுக்கு வியாதிவராமல்
அம்மை குத்தலும் அதன் உபயோகங்களும்

(சங்க-ம் பக்கத்தொடர்ச்சி.)

14. பாஸ்தியர், அடைப்பானேயக்கு இரண்டு அம்மைப்பால் கள் செய்தார். பிராணிகளுக்கு முதலாவது அம்மைப்பால்வைத்து இரண்டு வாரமானபின், இரண்டாவது அம்மைப்பால் வைக்கப்பட்டது. முதலாவது அம்மைப்பானினால் அடைப்பானேயினின்று

அரைகுறையான காப்பும், இரண்டாம் பாளினுற் பூரணமானகாப்பும் சித்தித்தன. இந்த இரண்டு பால்களில் முதற்பால் வைக்கப்பெறுத் திராணிக்கு இரண்டாம்பால் வைத்தால் அந்தப்பிராணி இறந்துவிடுகிறது. இவ்வாறுக் ஏகதேசமாகப்பிழைமுபாடுகள் நேர்ந்திருக்கின்றன.

15. உத்தேசமாகப் பத்துவருஷத்துக்குமுன் தென்னுப்பிரிக் காவில் உக்கிரமான வெக்கைநோய் உண்டாகியது. அப்போது காக் (Koch) என்பவர் அங்கேபோய்ப் பல சோதனைகள் செய்துபார்த்தார். ஒரு மாட்டுக்கு வெதுப்புநோய் உண்டாகி ஏழு நாளாயிருக்கும்போது அதன் பித்துநீரை (Bile) எடுத்து ஷீ வியாதிக்குள்ளாகாமல் சுகமாயிருக்கிற வேறொரு மாட்டின் தோலின்கீழ்ச் செலுத்த அம் மாட்டுக்கு அந்தவியாதி சிலகாலஞ்செல்லும்வரை அனுங்கிறதில்லையென்பதைக் கண்டுபிடித்தார். பித்துநீர் செலுத்திப்பததுநாளானபின் ஷீ மாட்டின் தோலின்கீழ், உக்கிரமாக வெக்கைநோய் பிடித்திருக்கிற வேறொரு மாட்டின் ரத்தத்தைச் செலுத்தினால், அப்படிச் செலுத்தப்பட்ட மாட்டுக்கு ஷீ வியாதி சாந்தமாக உண்டாகி அதனால் அந்த மாட்டுக்கு ஆயுள் உள்ள அளவும், அல்லது பலவருஷங்கள் செல்லும் வரையும் அந்த வியாதி பிடிக்கிறதில்லை.

16. ஒரு மாட்டுக்கு வெதுப்புநோய்கண்டு ஏழுநாளன்போது அந்த மாட்டைக்கொன்று அதன் பித்துநீரை எடுத்தால் அந்தப் பித்துநீர் அநேக மாடுகளை ஷீ வியாதியினின்றும் காப்பாற்றப்போதுமான தாயிருக்கும். அந்தப் பித்துநீர் ஒரு பங்குக்கு இரண்டு பங்கு கிளிஸரின் (Glycerin) என்ற தேன்போன்ற மருந்தைச் சேர்த்தால் அப்படிச் சேர்க்கப்பட்ட பித்துநீர் நெடுங்காலம் கெட்டுப்போகாமலிருக்கும்.

17. ஷீ வியாதியை அடக்குவதற்குத்தக்க வேறுமுறைகளைக் கண்டுபிடிக்கும்படி பின்னும் பலபாரீக்கைகள் செய்துபார்த்தபோது, ஷீ வியாதி கண்டு குணமான மாட்டின் ரத்தத்தின் தெளிவான பாகமாகிய வீரத்தை (Serum) ஷீ வியாதிக்குள்ளாகாமற் சுகமாயிருக்கும் வேறொரு மாட்டின் தோலின்கீழ்ச் செலுத்தினால், அப்படிச் செலுத்தப்பட்ட மாட்டுக்கு அந்தவியாதி சிலகாலஞ்செல்லும் வரை வருகிறதில்லையென்று கண்டுபிடிக்கப்பட்டது. இப்படிப் பாது

காக்கும் வீரத்தையும், ஷி வியாதி கண்டிருக்கும் மாட்டின் ரத்தத் தையும், சுகமாயிருக்கிற வெறூரூ மாட்டின் தோலின்கீழ்ச் செலுத் தினால், அவ்விதம் செலுத்தப்பட்ட மாட்டுக்கு ஆயுள்பரியங்தம் ஷி வியாதி வருகிறதில்லை. அடைப்பான் (Anthrax) கோய்வராமற் பாதுகாக்கும்பாஸ்டியர்முறையும் பித்துங்கிருங்வியாதி ரத்தழும்செலுத்தும் காக்கென்பவர் முறையும் வீரமும் வியாதிரத்தமும் ஏக்காலத் திற் செலுத்தும் முறையும் ஆகிய ஆயுள்ளவும் வியாதிவராமற் பாதுகாக்கும் முறைகளைல்லா வற்றிலும், அந்த முறைகளே காரணமாகச் சில மரணங்கள் நேரிட்டன. இஃதல்லாமலும், ஷி முறைப்படி அம்மைவைக்கப்பட்ட பிராணிகளுக்கு உண்டாகும் சாந்தமான வியாதியிலிருந்து பக்கத்தில் உள்ள அம்மைவைக்கப்படாத பிராணிகளுக்கு உக்கிரமான வியாதி உண்டாகி அந்தப்பிராணிகளிலிருந்து வேறு பிராணிகள் பினி அடைய, இவ் வாரூகப் பல சுற்றிடங்களிலும் வியாதிபரவி அளவற்ற சேத முண்டாகக்கூடும். தவிரவும் வியாதியுள்ள பிராணியின் ரத்தம் உபயோகிக்கப்படுவதால், அந்தப் பிராணிக்கு இரத்தமுத்திரம் (Redwater) போன்ற வேறு வியாதியும் இருந்தால், அந்த வியாதிவித்தும் ஷி ரத்தத்தோடு கலந்து உபயோகிக்கப்பட்டு அதனால் இதரவியாதிகளைப் பரவச்செய்யும் அபாயமும் ஷி முறைகளுக்குண்டு.

18. வீரத்தை மாத்திரம்கொண்டு அம்மைகுத்துவதில் அபாயமேயில்லை. பிராணிகளுக்குத் தொத்துநோய் வராமல் தடுப்பதற்கு இந்த முறையே விவில் வெற்றெறிநெறி டிபார்ட்டுமென்டாரால் கையாளப்பட்டு வருகிறது. ஷி டிபார்ட்டு மென்டார் உபயோகப்படுத்தும் வீரத்தில் சிற்றுபிர்கள் உக்கிரமானவைகளாவது உக்கிரங்கு நூற்கப்பட்டவைகளாவது கிடையா. ஐங்கிய மாகாணத்தைச் சேர்ந்த மக்டேலாரில் (Muktesar) உள்ள இம்பிரியல் பாக்ஸரியலாஜிக்கல் லாபிரட்டரியில் (Imperial Bacteriological Laboratory) அந்தவீரம் சித்தஞ்செய்யப்படுகிறது. அங்கே வீரம் எவ்வாறு சித்தஞ்செய்யப்படுகிறதென்றால், வெக்கைகோய்போன்ற தொத்துநோயினுற் சுபாவமாகவாவது செயற்கையாகவாவது பிடிக்கப்பட்டுக்குண்மானதாகவும் சுகத்தோடு தைரியமாக விருப்பதாகவும் உள்ளதானு பிராணியின் தோலின்கீழே அதேவியாதியினால் வருந்திக்கொண்டு

திருக்கிற வேறொரு பிராணியின் இரத்தத்தை முதலிற் சிற்றளவாக வும் பின்பு படிப்படியாக அதிக அளவாகவும் கடைசியாக அனேக ஆயிரமாடுகளைக் கொல்லப் போதுமான அளவாகவும் செலுத்துவ தினால் அப்படிச் செலுத்தப்பட்ட பிராணிக்கு அந்த நோயை நிரா கரிக்கும் சக்தி அதிகப்படுகிறது. ஷி பிராணி இவ்வாருகப் பூரண நிராகரண சக்தி அடைந்த சமயத்தில் அதன் கழுத்திலுள்ள பெரு த்த நாளத்திலிருந்து உவண்டும் இரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து வீரம் பிரிக்கப்படுகிறது. எவ்வகைத் தொத்தும் அனுகாமலிருக்கத்தக்க ஏற்பாடுகளோடு சர்வ ஜாக்கிரகையாக மேற்கூறிய சகலமும் செய்யப்படுகின்றன. இவ்வாறு சித்தஞ்செய்யப்பட்ட வீரத்திற் சிலபாகம் கார்பாலிக் ஆவிட் கலக்கப்படுகிறது. மேற்கூறியபடி இரத்தம் எடுத்த பிராணியிலிருந்து வேண்டுமானால் சிலகாலஞ்சென் றபின் திரும்பவும் இரத்தம் எடுக்கலாம். ஒரு மாட்டுக்கு அம்மை குத்தவேண்டிய வீரத்தின் அளவு இவ்வளவென்று அந்த லாபிரட் டெரியிலேயே பரிசூதித்துப்பார்த்து நிச்சயித்தபின் அந்த வீரத்தை அடைக்கும் புட்டியின்மேல் அந்த அளவு குறிக்கப்படுகிறது. இப்படி இவ்வளவு வீரம் அம்மைகுத்தவேண்டுமென்று குறிக்கப்பட்ட பின்புதான், வீரப்புட்டிகள் பல ஜில்லாக்களுக்கும் அனுப்பப்படுகின்றன. வெற்றெற்றிநெறி காலேஜிற்படித்து யோக்கியதா பத்திரம் (Diploma) பெற்றிருக்கிற வெற்றெற்றிநெறி அவிஸ்டன்டுகளில் அம்மைகுத்தும் முறையும் பயிற்றப்பெற்றவர்களே, வியாதி உண்டா யிருக்கிற கிராமங்களிற் கால்நடைகளுக்கு அம்மைகுத்துகிறார்கள். அம்மைகுத்துங் கருவிகளை நீரிற்கொதிக்கலவத்தல், அம்மை குத்து பவர் கைகளையும் அம்மைகுத்தப்படும் தோற்பகுதியையும் கார்பா லிக்கு நீரில் நீண்த்துச் சுத்திகரித்தல் முதலிய தொத்து நிவாரண முறைகளை அதுசரித்து அம்மைகுத்தும் பிரயோகம் செய்யப்படுகிறது. வீரத்தினால் அம்மை குத்துவதில் எவ்வகைத் தேஷமும் எப்போதும் நேரிட்டதேயில்லை. ஐம்பதினாற்குத்துக்கத்கமானபிரா ணிகளுக்கு யானே அம்மை குத்தியிருக்கிறேன். அப்படி அம்மை வைத்த பிராணி ஒன்றுக்கும் அம்மைவைத்தது காரணமாக எவ்வ கைத் தோஷ குணமும் நேரிட்டதில்லை. அம்மைகுத்திய பிராணிகளில் ஏகதேசமாகச் சில பிராணிகளுக்கு அம்மைகுத்திய இடத்தில்

அற்பவீக்கம் காணுவதுண்டு. அந்த வீக்கம், ஒருங்கள் அல்லது இரண்டாளில் மறைந்துவிடுவதுமல்லாமல் அந்தப்பிராணிகள் வேலைசெய்வதற்குச் சிறிதும் தடையாயிருப்பதில்லை. அம்மைகுத்தப் பெற்றகர்ப்பமான பிராணிகளும் இளங்கன்றுகளும்கூடச்சிறிதுஞ்சுக வீனமடைவதில்லை. அம்மைகுத்தப் பிராணிகளிற் சில சாவதற்கு ஒரு காரணம், அம்மைகுத்தப்படுவதற்குமுன்பேசிலபிராணிகளுக்கு வியாதி மறைவாயனுகியிருப்பது: மற்றொரு காரணம், சிலபிராணிகளுக்கு வழுக்கத்துக்கு அதிகமாக அந்தவியாதி யடையக்கூடியதே சங்கிலையிருப்பது. கால்நடைகளுக்கு அம்மைகுத்தும்மறைஆறவருஷத்துக்குமுன் அனுசரிக்கப்பட்டபோது கால்நடைக்காரர் அதற்கு விரோத அபிப்பிராயமுடையவர்களாயிருந்தார்கள். அப்போது அவ்விரோத அபிப்பிராயத்தை மாற்றவது மிகவும் கஷ்டமாயிருந்தது. அம்மைகுத்தும் விஷயத்தில் அவர்களுடைய நல்லபிப்பிராயம் படிப்படியாகப் பெறப்பட்டது. இப்போது அம்மைகுத்துவதற்கு ஆகேஷி பணிசெய்கிற கால்நடைக்காரர் ஏகதேசமாகத்தான் இருக்கிறார்கள்.

19. கால்நடைகளுக்கு அம்மைகுத்துவதின் உபயோகங்கள் பின்வருபவை.

(1) வெக்கை (Rinderpest) நோய்போன்ற தொத்துநோய் ஒரு கிராமத்தில் உண்டானபோது வியாதி காணுமலிருக்கிற பிராணிகளுக்கு அம்மைகுத்தி அவைகளைப் பாதுகாக்கலாம். தொத்துநோய்கண்ட பிராணியைத் தொட்டுக்கொண்டாவது அதற்குச் சமீபத்திலாவது சின்ற பிராணிகளுக்கு அம்மைகுத்தினால் அவைகள் அந்தநோயினால் சேதமடையாமற் பாதுகாக்கப்படுவதல்லாமல், அந்தவியாதி பரவதற்குப் பெரும்பாலும் மார்க்கமில்லாமற் போகிறது.

(2) தொத்துநோயில்லாமலிருக்கிற கிராமத்துப் பிராணிகளைத் தொத்துநோய் உள்ள இடத்தில் நடக்கிற சந்தை அல்லது கண்காட்சிக்குக் கொண்டுபோக வேண்டியிருக்கும்போது அந்தப் பிராணிகளுக்கு அம்மைகுத்துவதனால் அவைகள் அந்தச்சந்தை அல்லது கண்காட்சிக்குக் கொண்டுவரப்பட்ட தொத்துக்குள்ளாயிருக்கிற பிராணிகளோடு சம்பந்தப்படுவதனால் அடையக்கூடிய வியாதியினி நிறும் பாதுகாக்கப்படுகின்றன.

20. ஒரு கிராமத்திற் கால்நடைகளுக்குக் கொள்ளோடுண்டானால், அந்தக்கிராமத்தார் தங்கள் கால்நடைகளுக்கு அம்மைகுத் தும்படி விலீஸ் வெற்றெறிநெறி டிபார்ட்மென்டைச் சேர்ந்த ஒரு வெற்றெறிநெறி அவிஸ்டன்டை அனுப்பும்படி தாகில்தாருக்கெழு திக் கேட்டுக்கொள்ளவேண்டும். வெற்றெறிநெறி அவிஸ்டன்டு சில நாளுக்குள் வரவில்லையானால், தாமதஞ்செய்யாற் சென்னப்பட்ட ணத்திலுள்ள விலீஸ் வெற்றெறிநெறி டிபார்ட்டு மென்டுகுப்பரின்ட ன்டுக் கெழுகி ஒரு வெற்றெறிநெறி அவிஸ்டென்டை அனுப்பும்படி கேட்டுக்கொள்ளவேண்டும். தவிரவும், இந்தியாவில் கால்நடைகளுக்குக் கானுகிற அதிகப்ரானுபாய்யாளவியாதிகளைப்பற்றியபுல்தகம் என்கன்ற மிருகவைத்திய நாலில் குறித்திருக்கிற விதிகளைக் கவனமாக வாசி த்து அவைகளைக் கண்டிப்பாக அருசரிக்கவேண்டும். மேற்கொல் விய மிகுந்த சலபமும் உயர்ந்த உபயோகமும் உள்ள இங்களீஷ் புல்தகம் (More Deadly Forms of Cattle Diseases In India) என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றுக்கவர்க்குமென்டாராற் பிரசர மாயிருக்கிறது. இதன் விலை பிரதியொன்றுக்கு மூன்றஞ்சைவே. தமிழ்ச் சில்லாக்களிலுள்ள கிராமமுன்சீபுக ஜொவ்வொருவருக்கும் இப்புல்தகம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கால்நடைக் குரியவர்களொவ்வொருவர்களையிலும் இருக்கவேண்டிய முக்கியமானபுல்தகம்.

வி. பி. சுப்பிரமணிய முதலியார்,

—
G. B. V. C.

—

சிவமயம்.

சமயோசிதச் செய்யுடீரட் டி

(சங்க-ஐம் பக்கத்தோடர்ச்சி)

பேண்ணப்பேறுதலினும் பேரியதுயரமில்லை யேன்பது

கஅ. குலமகீவன்டுமென்றிருப்பார்குலத்துள்ளார்கல்விபி னற்குறை பாளூனப், பலம்வேண்டுமென்றிருப்பார்தங்கதைமார்பாந்தபெருஞ்செல்வமுள்ள, தலம்வேண்டுமென்றிருப்பார்தாய்மார்கள்யவ் வனமுமழுகுஞ்சார்ந்த, கலம்வேண்டுமென்றிருப்பார்நாறுகுழற் கண்ணிமார்ஸலத்தினமிக்கார்.

கக. பண்புடையகுடி பிறப்பும் பழிப்பில்லாப்பேரழகும்பரந்தகே என்னி, நுண்பொருளீரோழியப்பானுகருமன்னம்போனேக்கித் தீரு, மொன்பொருளுமிங்கான்குழுடையாரைக்கிடையாதிவ்வுல கந்தன்னில், பெண்பெறுவகபோலிந்தப்பெரியதுயர் தானுண் தோபேசங்காலே.

(இராமா-உத்தர. இராவணன் பிறப்-ச0, கக.)

இக்கவிகளாற் பெண்ணைப் பெற்றேரெய்துந்துயரம் இத்தகையதென்பது கூறப்பட்டது.

பேண்களிரியல்பித் தன்மையதென்பது

20. பெண்ணைப்படுவகேண்மோடிடலபிறப்புநோக்காவுண்ணிறையுடையவல்லவாராயிரமனத்தவாகு மென்னிப்பத்தங்கையிட்டாளின்திரன்மகளுமாங்கே [மே. வெண்ணைய்க்குன்றெரியுற்றுற்போன்மெலின்துபின்னிற்குமன்

உக. அன்புநாலாகவின்சொல்லர்தொடுத்தமைந்தகாத வின்பஞ்செய்காமச்சாங்திற்கைபுனைந்தேற்றமாலை நன்பகற்குட்டிவிள்ளாதொழுகினுங்கைமார்க்குப் பின்செலும்பிறர்களுள்ளம்பினையனுர்க்கடியதன்றே.

(சிவக, கனகமா-சக, ச0.)

22. பள்ளமுதுதீர்ப்பழகினுமீனினம் வெள்ளம்புதியதுகாணின்விருப்புறால் கள்ளவிர்கோதயர்காமனைடாயிது முள்ளம்பிறதாயுருகலுங்கொன்னீ.

உர. உண்டியுட்காப்புண்டுறபொருள்காப்புண்டு கண்டவிழுப்பொருள்கல்விக்குக்காப்புண்டு பெண்டிரைக்காப்பதிலமென்றாலத்துக் கண்டுமொழிந்தனர்கற்றறிந்தோரே.

(பன்னாற்றிரட்டு. காகல-கஜகாஞ்சி, வளையாபதி.)

உ. எத்துணையாற் றளிடுமணைனீர்க்குளி
புற்பனியுக்கமரத்திலைநுண்மயி
ரத்துணையும்பிறரஞ்சொலினூர்மனம்
புக்கனமென்றுபொதியறைப்பட்டார்.

(செந்தமிழ்த்தொகுதி-க. பகுதி-ச: வளையாபதிச்-எ.)

உ. தளிப்பெயற்றண்டுளிதாமறையின்மேல்
வளிப்பெறுமாத்திரைகின் றற்றெழுருவ
னளிப்பவற்கானுஞ்சி றவரையல்லாற்
றுளக்கிலர்நில்லார் துணைவளைக்கையார்.

(பன்னாற்றிராட்டு-காக்கு - வளையாபதி)

உ. ஐம்புலன்கரும்போலைவரும்பதிகளாகவுமின்னம்வேறெழுருவ,
னெம்பெருங்கொழுங்குவதற்குருகுமிறைவனேயெனதுபேரித
ய, மம்புவிதனிற்பெண்பிறந்தவரைவர்க்குமாடவரிலாமையினல்
லர, னம்புதற்குளதோவென்றனள்வகிட்டனல்லறமஜைனியேய
ளையாள். (பாரத. பழம்பொருந்-உக.)

உ. ஏங்கெதழின்மிக்கானிளையானிசைவல்லான்
காங்கையர்கண்கவர்நோக்கத்தான்—வாய்ந்த
நயனுடையின்சொல்லான்கேளனிலுமாதர்க
கயலார்மேலாகுமனம். (நீதிநெறிவிளக்கம்-அ.உ.)

உ. சிறாக்குங்காப்பெவன்செய்யுமகளிர்
நிறைகாக்குங்காப்பேதலை. (திருக்குறள்-ஞ.எ.)

இக்கவிகளாற் பெண்களின் இயல்யின்ன தன்மையதென்பது
நன்கு விளங்குகின்றது.

கற்புடைமகளிரியல்பு இனையதேன்பது

உ. சாமெனிற்சாதனேதறனவன்றனந்தகாலைப்
பூமனும்புளைதலின்றிப்பொற்புடன்புலம்பவைகிக்
காமஜைன்றுஞ்சொல்லார்கணவற்கைதொழுவாழ்வார்
தேமலர்த்திருவோடொப்பார்சேர்ந்தவன்செல்லதீர்ப்பார்.

(சீவக. கனகமா-ச.உ.)

- ந. ०.** நாடுமுருங்கிபுகழ்ந்தேத்தலும்
பிடிறும்மழைபெய்க்கனப்பெய்தலும்
கூடலாற்றவர்கள்லதுகூறுங்காற்
பாடுசான்மிகுபத்தினிக்காவதே.
(பன்னாற்றிரட்டு. १०க. வகையாபதி.)
- ந. १.** தெய்வங்கொழாஅன்கொழாநற்றெழுதெழுவாள்
பெய்யெனப்பெய்யுமழை. (திருக்குறள்-நடு.)
- ந. २.** கண்டாரிகழ்வனவேகாதலன்றான்செய்திடினுங்
கொண்டாரையல்லால்றியாக்குலமகள்போல்
விண்டோய்மதிள்புடைசூழ்வித்துவக்கோட்டம்மானீ
கொண்டாளாயாகிலுமுன்குரைகழுலேகூறுவனே.
(பெருமாள் திருமொழி. டி-வது தருதுயரம்-உ.)
- ந. ३.** தங்கணையகரிற்றெய்வங்தவம்பிறவிலவன்றென்னும்
மங்கைமார்சிந்தைபோலத்துயதுமற்றுங்கேளா
யெங்கணைன்மறைக்குஞ்தேவரறவிற்கும்பிறர்க்குமெட்டாச்
செங்கண்மாலிருந்துமேனுட்செய்தவஞ்செய்ததன்றே.
(இராமா-பாலகாண். வேள்விப்-கக.)
- இக்கவிகளாற் கற்புடை மகளிரியல்பு இத்தன்மைய தென்
பது தெற்றெனப் புலப்படுகின்றது.
- பேண்களினுலுண்டாகுந் துள்பமினையவென்பது
- ந. ४.** தூமகேதுபுவிக்கெனத்தோன்றிய
வாமமேகலைமங்கையரால்வருங்
காமமில்லையெனிற்குடுங்கேடெனு
நாமமில்லைநரகழுமில்லையே.
(இராமா. அயோத்-மந்தரைசூழ்ச்-உ.க.)
- ந. ५.** காமமேகாலைகட்கெல்லாங்காரணங்கண்ணோடாத
காமமேகளாவுக்கெல்லாங்காரணங்கூற்றமஞ்சங்
காமமேகள்ளுண்டற்குங்காரணமாதலாலே
காமமேநரசழுமிகாணியாக்கொடுப்பதென்றுன்.

நகு. கள்ளுண்டல்காமமென்பகருத்தறைபோக்குச்செய்வ
தெள்ளுண்டகாமம்போலவெண்ணினிற்காணிற்கேட்கிற
றள்ளுண்டவிடத்தினஞ்சங்தலைக்கொண்டாலென்னவாங்கே
யுள்ளுண்டவுணர்வபோக்காதுண்டபோதழிக்குங்கள்ளுண்.

(திருவிளை. மாபாதகந். உள, உசு.)

நன. பெரும்பெயர்ப்பிரமணைன் னும்பீடி னுற்பெரியநீரா
னரும்பியமூலையினுஞ்கணிமுகநான்குதோன்ற
விரும்பியாங்கவலையெய்தான்வின்னகமிழுந்ததன்றித்
திருந்தினற்கின்றுகாறுஞ்சிறுசொல்லாய்நின்றதன்றே.

ந.அ. கைம்மலர்க்காந்தள் வேலிக்கணமலையரையன்மங்கை
மைம்மலர்க்கோதைபாகங்கொண்டதேமறுவதாகக்
கொய்ம்மலர்க்கொன்றைமாலைக்குளிர்மதிக்கண்ணியாற்குப்
பெய்ம்மலரலங்கன்மார்ப்பெரும்பழியாயிற்றன்றே.

நகு. நீனிறவண்ணனன் றுநெடுந்துகில்கவர்ந்துதம்முன்
பானிறவண்ணனேஞ்கிறபழியுடைத்தென்றுகண்டாய்
வேனிறத்தாளைவேந்தேஶீரிபுன்றறேழுமுனையாற்றுட்
கோனிறவலையினார்க்குக்குருந்தவலெனுசித்ததென்றுண்.

ந.ஓ. காமமேகன் றினின்றகழுதைகண்டருளினுலே
வாமனுர்சென்றுகூடிவருந்தினீரென் றுவையத்
தீமஞ்சேர்மாலைபோலவிழித்திடப்பட்டதன்றே
நாமவேற்றடக்கைவேந்தோமிதுதெரியினென்றுண்.

நக. படுபழிமறைக்கலாமோபஞ்சவரன் றுபெற்ற
வடுவுரையாவர்பேர்ப்பார்வாய்ப்பறையறைந்துதாற்றி
யிடுவதேயன் றிப்பின்னுமிழுக்குடைத்தம்மகாம
நடுவுசின் றுலகமோம்பனல்லதேபோலுமென்றுண்.

ந.ஐ. கண்வலைக்காழுகரென் னுமாபடுத்
தொண்ணிதித்தசைதழீஇயுடலம்விட்டிடும்
பெண்வலைப்படாதவர்ப்பிடினேங்கிய
வண்ணலங்கடிநகரமைத்திசெப்புவாம்.

(சிவக. நாமக-களஅ,களக, கஅப, கஅக,கஅஉ, ஈகை.)

சா. மாமடஞ்செறிந்தனங்கின்மனிதராம்புட்பிடிக்கக் காமனும்வேடன்வீசும்வலையொப்பார்கருங்கண்மாதர் தீமணச்சேறூர்சனமச்சிறுகுழிமீனுமாந்தர்க் கேமவாதனைக்கயிற்றுத்துண்டி ஒக்கிரையுமொப்பார்.

(ஞானவா. வைராக்யப்-க்ஷ.)

சச. காதென் றமுக்கென் றகண்ணென் றகாட்டியென்கண்ணெனதி மாதென் றசொல்லிவருமாயைதன்னைமறலிவிட்ட [பே தூதென்றென்னைமற்சகமென் றாடுமித்துரப்புத்தியை யேதென்றெடுத்துரைப்பேனிறவாகச்சியேகம்பனே.

சடு. சீறும்வினையதுபென் றுருவாகித்திரண்டுருண்டு கூறுமுலையுமிறைச்சியுமாகிக்கொடுமையினுற் பிறமலமுமுதிரமுஞ்சாயும்பெருங்குழிவிட் டேறுங்கரைகண்டிலேனிறவாகச்சியேகம்பனே.

சக. பெண்ணாகிவங்கதொருமாயப்பிசாசம்பிடத்திட்டென்னைக் கண்ணால்வெருட்டிமுலையான்மயக்கிக்கடிதடத்துப் புண்ணாங்குழியிடைத்தள்ளியென்போதப்பொருள்பறிக்க வெண்ணாதுனைமறங்கேதனிறவாகச்சியேகம்பனே.

(பட்டினத். திருவேகம்பமாலை-கல, க்ஷ, உட.)

சன. சீயுங்குருதிச்செழுநீர்வழும்புஞ்செறிந்தழுங்கு பாயும்புடைவையொன்றில்லாதபோதுபகலிரவா யீயுமெறும்பும்புகுகின்றயோனிக்கிரவுபகன் மாயுமனிதறமாயாமல்வைக்கமருந்தில்லையே.

சா. வாய்நாற்முழன்மயிர்சிக்குநாற்றுமையிடுங்கண் ஏனாறுமங்கம்பினைவெடிநாறும்பெருங்குழிவாய் சீநாறும்யோனியழுஞுறமிந்தியச்சேறுசிந்திப் பாய்நாறுமங்கையர்க்கோவிக்கனேமனம்பற்றியதே.

(பட்டினத். பொது-க்ஷ, ரக.)

ஈகு. இரைக்கேயிரவும்பகலுந்திரிந்தின்கிளைத்துமின்னு
ரரைக்கேயவலக்குழியருகேயசும்பார்ந்தொழுகும்
புரைக்கேயுழலுந்தமியேனையாண்டருள்பொன்முகவிக்
கரைக்கேகல்லாலசிமுற்கீழமர்ந்தருள்காளத்தியே.

நூ. நா றங்குருதிச்சலதாரைதோற்புரைநாடொறஞ்சி
ஷுறமலக்குழிகாமத்துவாரமொளித்திடும்புண்
டேறுந்தசைப்பிளப்பந்தரங்கத்துளசிற்றின்பங்விட்
டேறும்பதந்தருவாய்திருக்காளத்தியீச்சரனே.

(பட்டினத். திருக்காளத்தி-நு,கூ.)

நூகு. சிற்றம்பலமுஞ்சிவனுமருகிருக்க
வெற்றம்பலங்தேடிவிட்டோமே—நித்தம்
பிறங்கிடத்தைத்தேடுதேபேதமடக்கங்கு
கறங்கிடத்தைநாடுதேகண்.

(பட்டினத். பொது. பொது-க.)

நூ. திருமால்பயந்தகிலசமுகனமைத்து
வருமேழ்ப்பியியுமானுடத்துதித்து
மலைமகள்கோமான்மலரடியிறைஞ்சிக்
குலவியசிவபதங்குறுகாதவமே
மாதரைமகிழ்ந்துகாதல்கொண்டாடும்
மானிடர்க்கெல்லாம்யானெடுத்துரைப்பேன்
விளிவெளிமாக்கடெளிவுறக்கேண்மின்
முள்ளங்கல்லுமுயன்றுநடக்கு
முள்ளங்காலைப்பஞ்செனவுரைத்தும்
வெள்ளொலும்பாலேலமேனியகணைக்காற்
றுள்ளும்வராலெனச்சொல்லித்துதித்துந்
தசையுமெலும்புந்தக்கபுன்குறங்கை
யிசையுங்கதவித்தண்டெனவியம்பிய
நெடுமுடறுங்கதின்றிடுமிகடையைத்
துடிதிடுயென்றுசொல்லித்துதித்து

581

சமயோகிதச் செய்யுட்டிரட்டு

திசை

மலமுஞ்சலமும்வழும்புந்திரையு
 மலையும்வயிற்றையாலிலையென்றுஞ்
 சிலங்கிபோலக்கிளோத்துமுன்னெழுந்து
 திரண்டுவிம்மிச்சீப்பாய்ந்தேறி
 யுகராற்கீறவுலர்ந்துள்ளஞ்சுகி
 நகுவார்க்கிடமாய்நான்றுவற்று
 முலையைப்பார்த்துமூளிமொட்டென்றுங்
 குலையுங்காமக்குருடர்க்குரைப்பே
 னீட்டவுழுடக்கவுடும்பொருள்வாங்கவு
 மூட்டவும்பிசையவழுதவியிங்கியற்று
 மங்கையைப்பார்த்துக்காந்தளென்றுரைத்தும்
 வேர்வையுமழுக்குமேவியகழுத்தைப்
 பாரினிலினியகழுகெனப்பகர்ந்தும்
 வெப்புழுத்தைத்துமேவியவாயைத்
 துப்புழுக்கின்றாய்மலரென்று
 மன்னமுங்கறியுமசைவிட்டிறக்கு
 முன்னியபல்லைழுத்தெனமொழிந்து
 நீருஞ்சளியுகின்றுகின்றெழுஞ்சுங்
 கூரியழுக்கைக்குமிழூனக்கறியுங்
 தண்ணீர்பீனாதவிராதொழுகுங்
 கண்ணீப்பார்த்துக்கழுநிரென்று
 முள்ஞங்குறும்பியொழுகுங்காதை
 வள்ளோத்தண்டின்வளமெனவாழுத்தியுங்
 கையுமெண்ணையுங்கலவாதொழியில்
 வெய்யவதரும்பேஜும்விளையத்
 தக்கதலையோட்டின்மூனோத்தெழுந்த
 சிக்கின்மயிரைத்திரண்முகிலென்றுஞ்
 சொற்பலபேசித்துதித்துநீங்க
 ணச்சிச்செல்லுநரகவாயி
 ரேலுமிறைச்சியுந்துதைதந்துசீப்பாயுங்
 காமப்பாழிகருவிளைகழுவி
 தூமமக்கடவழிதொளைபெறவாயி

வெண்சானுடம்புமிழியும்பெருவழி
 மண்பாற்காமங்கழிக்குமறைவிட
 நச்சிக்காமுகநாய்தானென்று
 மிச்சித்திருக்குமிடைகழிவாயி
 றிங்கட்சடையோன் றிருவருளில்லார்
 தங்கித்திரியுஞ்சவலைப்பெருவழி
 புண்ணிதுவென்றுபுடைவையைழுடி
 யுண்ணீர்பாயுமோசைச்செழும்புண்
 மால்கொண்டறியாமாந்தர்புகும்வழி
 நோய்கொண்டொழியா நுண்ணியர்போம்வழி
 தருக்கியகாமுகர்சாரும்படுகுழி
 செருக்கியகாமுகர்சேருஞ்சிறகுழி
 பெண் னுமானும்பிறக்கும்பெருவழி
 மலஞ்சொரிந்திழியும்வாயிற்கருகே
 சலஞ்சொரிந்திழியுஞ்சண்ணீர்வாயி
 வித்தைதநிங்களினிதெனவேண்டா
 பச்சிலையிடினும்பத்தர்க்கிரங்கி
 மெச்சிச்சிவபதவீடருந்பவளை
 முத்தினாதனைழுவாமுதல்வளை
 யண்டரண்டமுமைனத்துள்ளுவனமுங்
 கண்டவண்ணலைக்கச்சியிற்கடவுளை
 யேகநாதனையினையடியிறைஞ்சமின்
 போகமாதரைப்போற்றுதலொழிக்கே.

(பட்டா. நான் காவது கச்சித்திருவகவல்.)

நுந் நாலினேரிடையார்திறத்தேநிற்கும்
 ஞாலங்தன்னெனுடுங்கூடுவதில்லையான்
 ஆலியாவழைமுயாவரங்காவென்று
 மாலெழுங்கதொழுக்கேதனென்றனமாலுக்கே.

நீச. மாரனூர்வரிவெஞ்சிலைக்காட்செய்யும்
பாரினுரொடுங்குவிவதில்லையான்
ஆரமார்வனரங்கனநந்தனநல்
நாரணன்நரகாந்தகன்பித்தனே.

(நாலாயிர. பெருமாள் திருமொழி. ஈ-வது. 2, ஈ.)

நுடி. பெண்டிராற்சுகங்களுய்ப்பான்பெரியதோறிடும்பைபூண்டு
உண்டிராக்கிடக்கும்போது உடலுக்கேறரந்துநைந்து
தன்டுழாய்மாலைமார்பன்தமர்களாய்ப்பாடியாடி [ஓ. ரே.
தொண்டுபூண்டமுதமுன்னுத்தொழும்பர்சோறுகக்குமா

நுச. சுதனுய்க்கள்வானுகித்தூர்த்தகரோடிசைந்தகாலம்
மாதார்கயல்கணைன்னும்வலையுள்பட்டமுந்துவேலை
போதரேயென்றுசொல்லிப்புந்தியில்புகுந்துதன்பால்
ஆதரம்பெருகவைத்தவழகனுரூரங்கமன்றே.

நிள. மெய்யெல்லாம்போகவிட்டுவிரிகுழலாரில்பட்டு
பொய்யெல்லாம்பொதிந்துகொண்டபோட்கணேன்வந்துநின்
ஜைனே! அரங்கனே! உன்னருளைன்னுமாசைதன்னல் [ஓ. ரே
பொய்யனேவந்துநின்றேன்பொய்யனேன்பொய்யனேனே.
(நாலாயிர. திருமாலீ. நு, கசை, ஈ.)

நுஇ. வாடினேன்வாடிவருந்தினேன்மனத்தால்பெருந்துயரிடும்பை
யிற்பிறந்து, கூடினேன்கூடியினையவர்தம்மோடவர்தருங்கலவி
யேகருதி, யோடினேனேடியுய்வதோர்பொருளாலுனர்வெனும்
பெரும்பதங்கெரிந்து, நாடினேன்நாடினான்கண்டுகொண்டேன்
நாராயணவென்னும்நாமம்.

நுக. ஆவியேயமுதேயெனநினைந்துருகியவரபணைமுலைதுணியா,
பாவியேலுணராதெத்தனைபகலும்பழுதபோயொழிந்தனநாள்க
ள், தூவிசேரன்னந்துணையொடும்புணரும்குழ்புனல்குடந்தை
யேதொழுதென், நாவினுலுய்யநான்கண்டுகொண்டேன்நாராய
ணவென்னும்நாமம்.

கூ.0. சேமமேவேண்டித்தீவினைபெருக்கித்தெரிவைமாருருவமேமருவி, ஊமனூர்கண்டகன்விலும்பழுதாயோழிந்தனகழிந்தவங்நாள்கள், காமனூர்தாதைநம்முடையடிகள்தம்மடைந்தார்மனத்திருப்பார், நாமமநானுய்யநான்கண்டுகொண்டேன்நாராயனுவென்னுமநாமம்.

கூ.க. வென்றியேவேண்டிவீழ்பொருட்கிரங்கவேற்கனூர்கலவியேகருதி, நின்றவாநில்லாநெஞ்சினையுடையேனென்செய்கேன்நெடுவிசம்பணவும், பன்றியாயன்றுபாரகங்கிண்டபாழியானுழியானாருளே, நன்றுநானுய்யநான்கண்டுகொண்டேன்நாராயனுவென்னுமநாமம். (நாலாயிர. பெரியதிருமொழி-க, உ, ந, ச.)

கூ.2. வாணிலாமுறுவற்சிறநுதற்பெருந்தோள்மாதரார்வனமுலைப்பயனே, பேணினேனதனைப்பிழையெனக்கருதிப்பேதயேன்பிறவினோயறுப்பான், ஏணிலேனிருந்தெனெண்ணினேனெண்ணியிலையவர்கலவியின்றிறத்தை, நாணினேன்வந்துன்றிருவிடியடைந்தேன்கைமிசாரணியத்துளெந்தாய்.

கூ.ங. சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணூர்திறத்தனையறத்தையேமரந்து, புலன்படிந்துண்ணும்போகுமேபெருக்கிப்போக்கினேன்பொழுதினைவாளா, அலம்புரிதடக்கையாயனேமாயாவானவர்க்கரசனேவாளேர், நலம்புரிந்திறைஞ்சுந்திருவடியடைந்தேன்கைமிசாரணியத்துளெந்தாய்.

(நாலாயிர. பெரியதிருமொழி.க-ம பத்து, க-வது. க, உ.)

கூ.ஈ. மின்னுமாவல்லியும்வஞ்சியும்வென்றநுண்ணிடைதுடங்குமன்னமென்னடையினூர்கலவியையருவருத்தஞ்சினுயேல்துன்னுமாமணிமுடிப்பஞ்சவர்க்காகிமுன்தூதுசென்றமன்னார்வல்லவாழ்சொல்லுமாவல்லையாய்மருவுநெஞ்சே.

(நாலாயிர. பெரியதிருமொழி. க-ம பத்து, எ-வது-உ.)

இக்கவிகளாற் பெண்களாலுண்டாகுஞ்துன்பத்திற்கெத்துஞ்பமுகினையில்லையென்பது வெள்ளிடமலைபோல் விளங்குகின்றது.

(இன்னும் வரும்.)

ஜி. சதாசிவம் பிள்ளை.

பூர்வ:

“நுண்பொருண்மாவலை”

(திடீ-ம் பக்கத்தொடர்ச்சி.)

கங்கு. “இரவா.....யவர்”

நு - லீஸ் - மாலீஸ் - இயல்பு.

கங்கள். “தொடிப்புழுதி.....படும்”

நு - லீஸ் - கஃசு - காற்பலம். பிடித்து - பிடியின்கண்ணது; பிடித்த வென்பதன் விகாரமுமாம்.

கங்கா. “ஏரினு.....காப்பு”

நு - லீஸ் - கட்டபின் - களோகட்டால்; களோகட்டதனேடு நேரென் பதுங் காண்க.

கங்கா. “தொல்வரவுங்.....நசை”

நு-லீஸ் - தோலாவது, “இழுமென்மொழியால் விழுமியதுநுவலி னும்” (தொல், பொருள், செய். ரூடுக.) என்றார் தொல்காப்பியனுரும்.

கங்கா, “நல்குரா.....படும்”

நு - லீஸ் - குரை - இசை சிறை. செலவு விரைவின்கண் வங்தது.

கங்கள். “அறஞ்சாரா.....படும்”

நு - லீஸ் - நல்குராவினையுடையானென்றுரைத்த தாகுபெயரென்றுரென்க.

கங்கு. “இரக்க.....யன்று”

நு - லீஸ் - இரத்தக்கார், இரத்தற்கேற்புடையாரென்றுரைத்து இரவென்னுமுதனிலைத்தொழிற்பெயரிறுதிக்கண் நான்கனுருபுவிகாரத்தாற்றெருக்கதென்றுரென்க. “உள்ளப்படுவன்” (திருக்.அன்.) என்னுங்கோவையாருள், “உரைத்தக்கவர்” என்பதுமது.

க0ஞு. “இன்பமொருவற்.....வரின்”

ஙு - லீஸ:- உருமலைன் பதுருவெணக்கடைக்குறையாயிற்று. துன் பஞ் சாதிப்பெயர்.

க0ஞு. “இரத்தலு.....மாட்டு”

ஙு - லீஸ:- ஏகாரம் ஈற்றமை.

க0ஞு. “ஈவார்க்.....கடை”

ஙு - லீஸ:- மேவுவாரென்பது செய்யுட்டொடைக்காரண விகார மாயிற்று.

க0கூ. “இரப்பான்.....கரி”

ஙு - லீஸ:- வெகுளாமை, வெகுளாதொழிதல்வேண்டுமென்பது பல்லோர் படர்க்கையல்லாத விதிபற்றிச்செய்யுமென்னுமுற்றுக்கினு ரென்க.

க0கூ. “இரந்து.....யான்”

ஙு - லீஸ:- “நாருத்தகடேபோ” (நாலடி.உக்கு.) லென்பதுபோ லத்திட்டுதல்காண்க.

க0கூ. “தெண்ணீ.....தில்”

ஙு - லீஸ:- தெண்ணீர் - தெளிந்தீர்.

க0கூ. “ஆவிற்கு.....தில்”

ஙு - லீஸ:- அறனுமுயன்று செய்வதல்லது இரந்துசெய்யற்க வென்ப திதனுற் கூறப்பட்டதென்க.

க0கூ. “இரவென்னு... . . .விடும்”

ஙு-லீஸ:- எமாப்பிரேணி - காவலற்றதோணி. பார்-வன்னிலம். முறகாற்றுப்படையுள், “பார்முதிர்ப்பனிக்கட்” லென்பதுமது. பரி பாட்டுட் “பார்துகள்பட்” வென்பதுமது. அதனையிக்காலத்தார் சில்ல ந்தட்டிற்றென்பர்; இஃதவயயவவருவகம்.

க0எக. “மக்களோ.....தில்”.

ஙு - லீஸ: — ஒப்பாரி - ஒப்பு. அவரென்றது, அவர்மாட்டுள தாகியவொப்புமையை. ஒப்புமையையன்னவொப்பாரியெனக் கூட்டுக. “வடிக்கணிஜவவஞ்சி” (திருக். ந.2.) யென்னுங்கோவையா ரு “ளம்பலம்போற், பழிச்சந்தமுமிதுவே’ யென்பதுமது.

கங்க. “நன்றாரி.....மிலர்”

நு - லீஸ:—திரு - நன்மை. திருவடையாரெனக்குறிப்பாகிகழ் வாருயிற்று.

கங்க. “தேவ.....லான்”

நு - லீஸ:—மேவன - விரும்புவன. புகழ்வார்போன்று பழித்த அங் காண்க.

கங்க. “அகப்பட்டி.....கீழ்”

நு - லீஸ:—செம்மாத்தல் - இறுமாத்தல்.

கங்கு. “அச்சமே.....சிறிது”

நு - லீஸ:—ஆசாரம் - ஒழுக்கம்; அது வடசொல்.

கங்க. “அறைபறை.....லான்”

நு - லீஸ:—மறைவெளிப்படிற் குற்றம் விளையுமென்று பிறரை மறைந்து ஒருவன் சொல்லியசொல்.

கங்க. “உடுப்பதூஉ.....கீழ்”

நு - லீஸ:—அழுக்காற்றி லுடுப்பதூஉ முன்பதூஉ மென்பதுபோலச், செய்ப்படுபொருண்மேனில்லாதீண்டுத்தொழில்மேனின்றதென்க.

கங்க. “எற்றிற.....விரைந்து”

நு-லீஸ:—ஒரு தொழிற்குமுரியரல்லரென்பது குறிப்பெச்சம்.

கங்கன. “செருஷ.....குறிப்பு”

நு-லீஸ:—செருஷ்சிறுசொல்-பின்னினிதாய் முன்னின்னதாயசொல், குறிப்புக்குறிப்புப்பற்றிவருவன; அது ஆகுபெயர்.

கங்கா. “அசையியற.....நகும்”

நு - லீஸ. ஏர் நன்மைக்குறிப்பாயவாகுபெயர். பசையினள் முற்றெச்சம். அசையியல் வினைத்தொனக.

கங்கா. “எதிலார்.....யுள்”

நு-லீஸ:—இது தொழில்சொல்லியது.

ககங். “கண்ணெனுடு.....மில”

நு - லீஸ:— வாய்ச்சொல்-வாய்மைதோன் ரச்சொல் லுஞ்சொல்; அது மனத்தின்கணின் றி வாயளவிற்கேண் றுஞ்சொல்.

ககுக. “கண்டுகேட்ட.....யுள்”

நு - லீஸ:— உம்மை முற்றும்மை, ஏகாரங்கேதற்றேகாரம். ஒன் டொடி - ஒள்ளியதொடி.

ககுக. “பிணிக்கு.....மருந்து”

நு - லீஸ:— தன்னேப் - தன்னுலாய் தோய். மன் ஒழியிசை, அணியினை விளைத்தொகை; அணிதலையுடையவென வேற்றுமைத் தொகையுமாம். அன்மொழியாயினுமாகுபெயராயினுமாக.

ககுக. “நீங்கிற.....விவள்”

நு - லீஸ:— தெறாலுமென்பது, நீண்டளவெடுத்து மாத்திரை பெற்று ஓரசையீரசையாய்நின் றது. நின்றமையாற்குருஉச்சடர்போலாதென்க. “எருவஞ்செருவு” (தொல். எழுத். உசு0) மென்னுஞ்சுத்திரத்து மிகாலமென்பதனையுடம்பொடுப்பார்த்துக்கூறினார். நக்சிலூர்க்கிணியாருரைத்து நெட்டெழுத்தாதற்கென்க.

ககுகு. “வேட்ட.....டோள்”

நு - லீஸ:— தொழிலுவமம். ‘தம்முடையபொருளெனது’ என்பது மது.

ககுக. “வீழு.....முயக்கு”

நு - லீஸ:— இருவர்க்குமென் றுரைத்து முற்றும்மை விகாரத் தொகை. ஏகாரம் தேற்றேகாரம்.

ககுக. “ஹட.....பயன்”

நு - லீஸ:— உணர்தல்- அளவறிந்து நீங்குதல். புணர்தல் - புணர்ச்சி.

ககக. “அறிதோ.....மாட்டு”

நு-லீஸ:— காயம் - நாகர்தல். சேஷிமை - சிவந்தயினை. நலம்புளைந்துரைத்தலென்பதிற்புளைந்துரை துதி.

கககக. “நன்னீரை.....பவள்”

நு - லீஸ:— வாழி- வாழ்வாயாகவென வியங்கோளாயவுடம்பாட்டுக் குறிப்பு.

கககா. “மலர்காணின்.....மென்று”

நு - லீஸு:—மையாத்தி-மயங்காநின்றும், மையாத்தல், அல்லாத் தலென்பன வொருசொல்.

கககா. “முறிமேனி.....ளவட்டு”

நு - லீஸு:—முறி-தனிர். நிறமென ஆகுபெயரானது முறவது மது. அவட்குக்கண் ஓவலாயிருக்குமென உருவக வகையாற்கூறினார்காரனோக்கி, இனி நச்சினூர்க்கிணியார் உவமையாக்கினாரென்க.

கககா. “காணிற்.....மென்று”

நு - லீஸு:—மாணிழழு-மாண்டவிழழு. காணில்-காண்டற்றெழுழு லைட்டையவாயின்.

கககா. “அனிச்சப்பூக்.....பறை”

நு - லீஸு:—மக்கட்குரிய சாக்காடு நெய்தற்பறைபடுதலு நுச்சப் பிற்கு இலக்கணச்சொல்லாற்பெற்றது. அத்துணை நுட்பமென்பது குறிப்பு. ஆதலால் இலக்கணமூலத்தொனியென்பர், வடநூலார். இலக்கணக்குறிப்பானுசப்பின்மேலேற்றப்பட்டனவென்றுர்.

கககா. “மதியு.....மீன்”

நு - லீஸு:—மீன், எழுவாய். கலங்கிய, பயனிலை. இது தற்கு றிப்பேற்றம்.

கககா. “அறுவாய்.....முகத்து”

நு - லீஸு:—இடம்-கலை, மதிக்கு, மதிக்கண் வேற்றுமையைக்கம். அறுவாய் - முன்குறைந்தவிடம்.

கககா. “மாதர்.....மதி”

நு - லீஸு:—காதலை, காதலைடுடையை என முன்னிலை ஐயிற்றெழு மைய குறிப்பின்கண் வந்தது. வாழு இகழ்ச்சிக்குறிப்பு. நன்னீ ரையுள், வாழியுடம்பாட்டுக்குறிப்பு. ஈண்டு மாதர் ஒருமை, ஒருவரையுயர்த்துக் கூறும்பன்மையும் பகுதிப்பொருள்விகுதியு மன்றென்க.

கககா. “மலரன்ன.....மதி”

நு - லீஸு:—முகமொத்தி- முகத்தையொக்க வேண்டுதி. ஒத்தலு

க்கு முதனிலையுணர்தலரிதென்க. தோன்றல், தோன்றுதொழியென மறுத்தன்மேனின்றது.

ககூ. “அனிச்சமு.....பழம்”

நு - லீஸ:—முள்வலிதாகவிற் பழமென்றார்.

ககூக, “பாலொடு.....நீர்”

நு - லீஸ:—கலந்ததென்பது செய்யுண்டையாற்கலங்தென விகாரமாயிற்று. “களித்தொறுங்கள் ஞான்டல்வேட்டற்று” (குறள்.ககசாநி.) என்பதுமது.

ககூன, “கண்ணுள்ளார்.....கழிந்து”

நு - லீஸ:—கரப்பாக்கு வேபாக்கென்பன விளையெச்சம்; குறிப்பெச்சமுங்காண்க.

ககூ. “நோனு.....சிறுத்து”

நு - லீஸ:—அவ்வருத்தத்தினைப்பொருதவுடம்பென்றுரைப்பார் செய்யபடுபொருளீண்டுக்கூரூராயினார். வருந்தினுரென மேல்வந்த மையினென்க,

ககூசு. “மடலூர்தல்.....கண்”

நு-லீஸ:—பேதைக்.....ாணமாகவென்க. குகரவருபு பொருட்டுப்பொருளாயது. பேதை என்பது, பருவம்பற்றியன்று மடமைபற்றியென்க.

ககூன, “கடலன்ன.....தில்”

நு - லீஸ:—பெண்.....பெருந்தக்கது-மிக்க தகுதியையுடைய பிறப்பு.

ககூஅ. “நிறையரியர்.....படும்”

நு - லீஸ:—காமமெழுவாய். மறை - மறைத்தல். அஞ்சதல்செய்யா.....யயாதென்றுரைத்து என்னுவென்பதனை முன்னுங்கூடிடமகளிர் வருஷிக்கப்பட்டதென்றார். காமம் எச்சவும்மைவிகாரத்தாற்றெறுக்கது. அளியர் - அளிக்கத்தக்கார். முருகாற்றுப்படை.....நருளேயென்பதுமது.

ககூக. “அறியிலா.....மருண்டு”

ந - லீஸ:—அறி முதனிலைத்தொழிற்பெயர். காமம் எழுவாய்.

ககசார.—“யாங்கண்ணிற.....வாறு”

ந - லீஸ:—தாம்படாவாறு - தாம் உருமையாலென்றுமிற்று.

ககசக. “அலரேழு.....தால்”

ந - லீஸ:—பாக்கியங்.....லரு முற்றும்மை விகாரம்.

ககசார. “உருடோ.....நீர்த்து”

ந - லீஸ:—நீர்த்தென்பதற்கேற்ற மனமென்னும் விளைமுதல்வருவித்தது.

(இன்னும் வரும்.)

ப - ர்.

ஏ

ஆசார விளக்கம்

(சகக-ஆம் பக்கத்தொடர்ச்சி)

இவையன்றி, தேசகேஷாபை, லோகோபத்திரவம், அல்லது ஊர்ப்பிடை நேர்ந்தகாலத்தில் தோஷம் என்பது ஏற்படாதென்று பின்வரும் வாக்கியங்களில் வற்புறுத்தி யிருக்கிறார்கள்:—

விஷ்ணு சொல்லியது:—“தேவதாபிரதிஷ்டை செய்யும்பொழுதும், விவாஹாற்சவத்திலும், அவற்றைச் செய்யத்தொடங்கியிருந்தால், ஆசௌசம் ஏற்படாது; தேசமுழுதும் விபத்துக்குள்ளாகி இருந்தாலும் ஆசௌசமில்லை; (தொத்துநோய் அல்லது கூரம் போன்ற) பெரிய பொதுத்துன்பமேற்பட்ட காலத்திலும் ஆசௌசமில்லை.”

மனு சொல்லியது:—“பிரணையிழக்கும் ஆபத்தான சமயத்தில் எவனிடத்திலிருந்தாவது உணவு ஏற்பவன், மன்னினால் வானம் அசுத்தமாகாத துபோலப் பாபத்தினுற் பிடிக்கப்படமாட்டான்.”

“பசியினால் வருந்திய அஜாகர்த்தன் (தன்சொந்த) மகளைக்கொலைசெய்வதற்காக அவளை அனுகினுன்; அவன் பசியின்கொடுமையினால் மரிக்காதிருக்க வகைதேடினானால்தனின் அவன் பாபத்திற்காளாக வில்லை.”

“புண்ணியபாபங்களை நன்கறிந்த வாமதேவர் பசியின்கொடுமையால் தன் பிராணைக் காக்கவேண்டி நாயின்மாமிசத்தைப் புசிக்க விரும்பினும் பாபியாகவில்லை.”

“மகத்தான யஜ்ஞங்களும் விரதங்களுஞ்செய்த பரத்துவாஜர் தம் குமரர்களோடு தனிமையானதொரு காட்டிற் பட்டினியினால் வருந்தியபோது பிபு என்னும் தச்சனிடமிருந்து அனேகம் பசக்களைத் தானம் ஏற்றார்.”

“தர்மாதர்ம பரிஜ்ஞானமிகுந்த விசவாமித்திரர் பசி மேற்கொண்டபோது, ஒரு சண்டாளானிடத்திலிருந்து நாயின் துடையை வாங்கிப் புசிக்கப்போனார்.”

தேசத்தில் வறுமை விளைவிக்கத்தக்க வியாபாரக்ஷீணமும் உயிர்ச்சேதமும் “ஊர்ப்பிடை” என்னத்தகுமாயின் (அவற்றை ஊர்ப்பிடை பென்று சொல்லாதிருக்கமுடியாதென நினைக்கிறேன்)இவ் விராஜதானியி இள்ள நாட்டாண்மைக்காரர்கள் வருங்காரியங்களைக்கருதி, தம் தேசத்தவர்களுடைய கேஷமத்தின்பொருட்டு, சிஷ்டாசாரபரர்களுடன் கலந்து ஆலோசித்து, பொதுநன்மைக்கு அனுகூலமாக, விஷயத்திற்கேற்றவாறு நினைக்கவும் செய்யவும் ஏற்பாடுசெய்யவேண்டியது. மேற்சொல்லியவை தேசப்பிடையென அவர்கள் பஹிரங்கமாக எடுத்துரைக்கவேண்டும்; அவற்றின்பொருட்டுத் தங்களுடைய ஆசாரங்களையும் கொள்கைகளையும் ஜனங்கள் மாற்றிக்கொள்ளவேண்டுமென்று அவர்கள் சொல்வது அவசியமாம். இப்படிப்பட்ட புதிய ஏற்பாடு கொள்ளொயினாற் பிடிக்கப்பட்ட இடங்களுக்குமாத்திரம் ஒக்குமாற சாற்றுவித்து, அவ் விடங்களில் முன்போல தேசகேஷம் உண்டானவுடன் மாறுதலான அந்தப் புது ஏற்பாடு அவசியமில்லை யென்று செய்யலாம். (இன்னும் வரும்)

கர்னல். உ. ஜி. கிங்கு, சி. ஐ. இ. ஐ. எம். எஸ்,

சானிடரி கமிஷனர்.